

புத்தகால உணவு விட்டுச் சோட்டங்களில் யயிரிட வேண்டியனை



பொருளாடக்கம்.

	பக்கம்.
அத்தியாயம் 1.—விதிக்கப்பட்ட உணவுப்பவிர்கள்	4
அத்தியாயம் 2.—உபகாணங்களும் ஆயுதங்களும்	5
அத்தியாயம் 3.—பயிர்மாற்றம்	6
அத்தியாயம் 4.—கூட்டெரு தயாரித்தல்	7
அத்தியாயம் 5.—தோட்டப் பயிர்களை நாசமாக்கும் பிராணிகளை ஒழித்தல்	9
அத்தியாயம் 6.—பூமியைப் பண்படுத்தல்	12
அத்தியாயம் 7.—வினத வினதத்தல்	14
அத்தியாயம் 8.—நாற்று நடுதல்	15
அத்தியாயம் 9.—கிழங்குப் பயிர்கள்—	
1. வள்ளிக் கிழங்கு	16
2. வத்தானைக் கிழங்கு	19
3. சேம்புக்கிழங்கு	20
4. ஜெருஸலம் ஆட்டிசோக்	23
5. மரவளனி	24
அத்தியாயம் 10.—அவரை வகைகள்—	
1. அவரை ..	26
2. தோல் அவரை	27
3. கோழி அவரை	28
4. போஞ்சி ..	30
அத்தியாயம் 11.—கறிச்சுரக்குகள்—	
1. வெங்காயம் ..	31
2. மிளகாய் ..	33
3. மிளகு ..	35
அத்தியாயம் 12.—காம்சுறிகள்—	
1. கீரை ..	36
2. வெண்டி ..	39
3. கத்தரி ..	41
4. தக்காளி ..	42
5. காட் ..	44
6. பீற் ..	45
7. கோவா ..	45
8. சாம்பல் வாழை ..	46
அத்தியாயம் 13.—மழவரிக்கங்கள்—	
1. பப்பாளி ..	47
2. பாஷன் மழும் ..	49
3. வாழை ..	50

முகவரை.

இலங்கையில் கூடுதலான உணவு உற்பத்தி செய்ய வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. ஆகவே கிடைக்கக்கூடியதாயிருக்கும் ஒவ்வொரு தன்னு நிலத்திலும் ஏதாவதோரு உணவுப் பயிரை நட்டு உண்டாக்கக்கூடியவரை முயற்சிக்க வேண்டும். பண்படுத்தக்கூடிய காணி, பூமி வைத்திருப்பவர்கள் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பங்கிட்டுத் திட்டங்கள் நடைமுறையிலிருக்கும் இக்காலத்தில் தமது நிலங்களைச் சம்மா சிட்க்குவா அல்லது வெறும் அலங்காரத்துக்குரிய பூரங்கள் வளர்வோ விடக்கூடாது. ஒவ்வொரு வித நிலமும் அதற்குப் பொருத்தமான உணவுப் பயிர்கள் நடுவதற்குப் பிரித்து வைக்கப்பட வேண்டும். இலங்கையில் உணவுப் பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு நெல் வயல்களும் சேனைகளும் கமங்களும் இருக்கின்றன. அவற்றுடன் இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கான வீட்டுத் தோட்டங்களும் காணித் துண்டிகளும் இருக்கின்றன. இந்த நிலங்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆற்ற ஊடையவை, இவற்றில் உணவுப் பொருட்களை உற்பத்தியானால் இலங்கையின் உணவு உற்பத்தி மிகவும் அதிகரிக்கும். இந்தத் தோட்டங்களிலும் காணித் துண்டிகளிலும் என்ன பயிர் செய்யலாம் என்பதுபற்றிய தகவலும் மிகக்கூடுதலான விணைவு கிடைய தற்கு கையாளவேண்டிய செய்கை முறைகளும் இப்பிரகரத்தில் சூருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. வீட்டுத் தோட்டங்களின் நிலைமைகளில் பயிரிடுவதற்கு மிகவும் தகுதி யானவையென்று கருதப்படுவனவும் ஓருவரின் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்குத் தகுதியான சத்துள்ளனவுமான உணவுப் பயிர்கள் மட்டுமே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இப்பிரகரத்திற் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஏற்குறைய இடை முறையில் தேசிய உணவு உற்பத்தி இயக்க ஆதாளில் சமீபத்தில் பத்திரிகையிகளில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டிறைகளில் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி வெளியிடுவது, பயிர் செய்வா அவரது தோட்டத்தில் அல்லது நிலத்தில், ஆக்கட்டுதலான் உணவு உற்பத்தி செய்ய உதவியரியிருக்குமென்று கருதப்படுகிறது.

இந்தாம் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பெருச்சாவி பொறிபற்றிய குறிப்பும் பட்டும் உதவியமைக்கு நான் திரு. பி. ஷுட்டர் அவர்களுக்கு கடமைப்பட்டவுக்கிறுக்கிறேன்.

பயின்டு. ஆர். சி. போஸ்,
விவசாய அதிகாரி, தென்மேற் பிரிவு.

தேசிய உணவு உற்பத்திக் காரியாலயம்,
ஊன்று பேரவை, கொழும்பு.
1944 ம் மே ஒக்டோபர் 25 ந் ட.

குடும்பங்கா

யுத்தகால உணவு .

விட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதென்ன?

அத்தியாயம் I.

விதிக்கப்பட்ட உணவுப் பயிர்கள்.

விட்டுத் தோட்டங்கள், சில கால கறிவகைகளும் அவரை வகைகளும், கறிச் சாக்குகளும் பழ வர்க்கங்களும் பயிர் செய்வதற்கு மிகவும் தகுதியானவை. தாணியங்களும் (நெல், சோளம், குருக்கன் போன்றவை) ஓரளவுக்கு வள்ளி, வத்தாளை, சேம்பு, மரங்களில் போன்ற சிழங்குகளும் விட்டுத் தோட்டங்களிலுள்ள சொற்பு இடங்களில் அதிக விணை தருவதில்லையாதலால் இவற்றை வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவது அதிக வாபகரமா யிராது. பெரிய வீட்டுத் தோட்டங்களில் சிழங்குப் பயிர்கள் வளர்க்கப்படலாமென்றிலும் அவை வயன்களில் பயிர் செய்யப்படுவதற்கே தகுதியுடையன.

காய்கறி வகைகளில் மிகவும் சிறந்த அல்லது நியாயமான அளவு உணவுச்சத்துக்கள் உள்ளனவாகலும் விட்டுத் தோட்ட நிலைமைகளில் பயிர்செய்யத் தகுதி வாய்ந்தனவாகவு முன்ன பயிர்களை மட்டுமே நட்டு வளர்க்க வேண்டும். தாழ்ந்த பிரதேசத்தில் பயிரிடுவதற்கு கீரை யினங்களும் வெண்டியும், கத்தரியும் மிகவும் முக்கியமானவை. மலைப் பிரதேசத்துக்கு, கோவா, கரோட், பீற் ஆகியவற்றிற்கு கீரையினத்தைச்சேர்ந்த பச்சை யிலைம் உபயோகமாயிருக்கும்.

புதல், பாவல், பீர்க்கு, சர்க்கரைப் பூசனி ஆகியவற்றிற்கு பயிரை அழிக்கும் பூச்சி புழக்களால் சேதமேற்படுமாகையால் அவற்றை அதிக விசாரமான இடங்களில் பயிர் செய்யவேண்டும். சிறு இடத்தில் பயிர் செய்யப்பட்டால் பயிரை அழிக்கும் பூச்சிகளால் ஏற்படும் நட்டும் மிகவும் அதிகமாக இருக்கும். கரைகாய் காம்பற பூசினிக்காய், கெக்கிக்காய் ஆகியவற்றில் உணவுச் சத்துகள் மிகப்பிக்க குறைவு.

அவரைச் செடிகளின் இளம் காய்களிலும் வினதகளிலும் பிசிதம் அதிகமானாலும் பல வருடங்களுக்கு ஜீவிதத்திருக்கும் படரும் இன் அவரைகள்—அவரை, தோல் அவரை கோழி அவரை ஆகியவை மிகவும் உபயோகமானவை. ஏனெனில் அவற்றைப் பற்றால் களீஸ் படாவிட்டு வளர்த்தால் பல வருடங்களுக்கு காய்கள் கிடைக்கும்.

அவரைக் காயும், கோழியவரைக்காயும் பிஞ்சாக இருக்கும்போது உண்ணப்படுகின்றன—தோல் அவரையின் வினதகள்மட்டுமே உண்ணப்படுகின்றன. காய்கள் உண்ணப்படுவதில்லை. போஞ்சிக் செடிகள்—படரும் இனமும், செடி இனமும்—மலைப்பிரதேசங்களில் பயிரிடுவதற்கே பொருத்தமானவை.

தாழ்ந்த பிரதேசத்துக்கு மிகவும் பொருத்தமான கறிச்சாக்குகள், மிளகாய், வெங்காயம், மிளகு ஆகியவாகும். மிளகை மரங்களின் அடிகளில் நட்டு வளர்க்கலாம்.

பழ மரங்களில் பப்பாளி, வெஷ்டை பாஷன் பழக்கொடி ஆகியவை துரிதமாகக் காய்க்கக்கூடியனவாகும். பாஷன் பழக்கொடி வேலிகள் ஒரமாக நட்டு அவற்றின்மீது படரவிடப்படுவதுண்டு.


அத்தியாயம் 2.

உபகரணங்களும் ஆயுதங்களும்.

பெரும்பாலான வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்கள் நட்டு உண்டாகக்கூடியதாக இருக்கும் இடம் சிறிதாக இருப்பதால் கை ஆயுதங்கள் மட்டுமே உபயோகிக்கலாம். படம் 1 ல் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்வதற்குத் தேவையான பளவேறு உபகரணங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த உபகரணங்கள் அனைத்தும் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவை இருந்தால் குறைந்த பிரயாசமையுடன் சிறந்த பயன் கிடைக்கும்.

முதற் தடவையாகப் பயிர் செய்வதற்கு அல்லது அறுவ கைக்குப் பின்னர் பூழி கடின மாக இருக்கும்போது நிலத்தை உடைப்பதற்கு மூளைக் கம்பி (படம் 1, இல. 1) உபயோக மானதாயிருக்கும். பச்சையை நிலத்தின்மீது ஜதாகம் பாவதற்கும் மூளைக் கம்பியை உபயோகப்படுத்த வசதியாயிருக்கும்.

மண்ணைப் புரட்டிவிடுதற்கும், பாத்திகளும், வாய்க்காலகளும் போடுதற்கும் ஆழமாக வேறான்றி யிருக்கும் புல் பூண்டுகளைப் பிடுங் குதற்கும் மண்வெட்டி (படம் 1, இல. 3) யையாவது, பாளை (படம் 1, இல. 2) யையாவது உபயோகிக்கலாம். நிலத்தின் மேற் பாப்பிலூள்ள பெரிய மண்கட்டி களை கமார் 10 தினங்களுக்குப் பின்னர் இந்த ஆயுதங்களில் ஏதாவது ஒன்றினால் உடைத்த விட்டாம்.



படம் 1.—தோட்டசெய்கைக்கு வேண்டிய உபகரணங்களும் ஆயுதங்களும்.

சிறு மண் கட்டிகளை உடைப்பதற்கும் கற்களையும் புல்பூண்டுகளையும் அப்புறப்படுத்துவதற்கும் பூழியை மட்டமாகச் சுடிக்க மண்ணை மிருதுவாக்குவதற்கும் குப்பைவாரி (படம் 1, இல. 4) தேவைப்படும். இதை நிலத்தின் மீது போட்டு வின்னும் மூளையாக இழுக்க வேண்டும். வின்னர் அதன் மறுபக்கத்தால் மண்ணை ஒப்பமாகக் கொடுக்க வேண்டும்.

(Dutch Hoe) எனப்படும் புல்செருக்கும் ஆயுதத்தின் (படம் 1, இல. 8) உபயோகம் போடியளவு உணரப்படவில்லை. இந்க் ஆயுதத்துக்கு ஒரு நீண்ட கைபிடி இருக்கின்றது. தரையீது இதை வைத்து மெதுமெதுவாக மூளைகளை இடிப்பதன்

மூலம் புறகள் வேருடன் கணியப்படுகின்றன. நிலமும் அதிக துரிதமாக இளகும். பாத்திகளின் ஓங்களை இதனால் பழுது பார்க்கலாம். வாய்க்கால்களையும் நடை பாதை கணியும் துப்பவாக வைத்திருப்பதற்கு இது பயன்படும். இந்த ஆயுதம் மூக்கியமாக மணற் தளர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

சுற்றை ஆணிகளை பிடிக்கி (படம் 1, இல. 9) ஒவ்வொரு வீட்டிலும் செய்துகொள்ளக் கூடிய ஒரு ஆயுதம். நாற்று மேடையிலுள்ள நாற்று வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணைக் கிண்டிப் புல்லைப் பிடுங்குவதற்கு இந்த ஆயுதம் அவசியம். ஒரு நீண்ட மரக் கைப்பிடியில் ஆணியோன்றை அடிப்பதன் மூலம் இந்த ஆயுதத்தைச் செய்து கொள்ளலாம்.

கைக்கரணாடி (படம் 1, இல. 10), நாற்று மேடையிலிருந்து நாற்றுகளைப்பிடுக்கி எடுப்பதற்கும் அவற்றை நடுவதற்குப் பாத்திகளில் குறிகள் தோண்டுவதற்கும் தேவைப் படும். பாத்தியில் பயிர்களுக்கிடையில் அதிக ஆழத்துக்கு வேளுங்றியிருக்கும் புற்களைப் பிடுங்குவதற்கும் இதை உபயோகிக்கலாம். கைக்கரணாடிக்குப் பதிலாக ஈர்ப்பாரையை உபயோகிக்கலாம். கூர்ப்பாரை கூர்மையான மர ஆயுதமாகும். அது தேயந்து போகாமல் இருப்பதற்கு இரும்பு முனை வைத்துக்கொள்ளலாம். நாற்றுகளைப் பிடுக்கி நடும்பொது சிறு துவாரங்கள் செய்வதற்கு இதை உபயோகிக்கலாம்.

களைபிடுக்கி (படம் 1, இல. 5), பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணைக் கிண்டிடி இளக்கி மிருதுவாக்கிவிடுதலுக்கு உபயோகிக்கப்படும் ஒரு ஆயுதமாகும். தரை மட்டத்தின் மூன்திருக்கும் புற்களை இந்த ஆயுதத்தைக்கொண்டு அப்புறப்படுத்தலாம்.

ஙைமுள்ளு (படம் 1, இல. 6), அதிக நெருக்கமாகவுள்ள பயிர்களைச் சுற்றியுள்ள மண்ணைகளினாடி இளக்கி விடுவதற்கு உபயோகமானது. பூமி இறுதி, களை பிடுங்கியான கிண்டிக்கடிய ஆழத்தைக்காட்டிலும் அதிக ஆழத்துக்கு நிலத்தைக் கிண்டிவிட வேண்டியிருக்கும்பொது இந்த ஆயுதம் மிகவும் முக்கியமாகும். மண்வெட்டியால் அல்லது பானையால் பிடுங்கினால் கேதமடையக்கூடிய சிறு பயிர்களை நிலத்திலிருந்து எடுப்பதற்கு இதை உபயோகிக்கலாம்.

களைபிடுக்கி (படம் 1, இல. 7) யும் ஒற்றை ஆணிகளை பிடுங்கியைப்படிப்பால், ஒரு நீண்ட மரக் கைப்பிடியில் இளைக்கப்பட்ட ஒரு சலாகையில் நான்கு 3 அங்குல ஆணிகளை அடித்து வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ஒரு ஆயுதமாகும். இந்த ஆயுதம் வெங்காயத்தைப்பொல் நெருக்கமாக இருக்கும் பயிர் வரிசைகளுக்கிடையே போட்டு மூன்றும் பின்னுமாக இழுத்து மண்ணைக் கிண்டி இளக்கிவிட்டு புற்களைக் களைவதற்குப் பயன்படும்.

அத்தியாயம் 3.

பயிர் மாற்றம்.

ஒரு தண்டு காணியில் ஒரே பயிரை அல்லது ஒரே இனப்பயிரை அடுத்தடுத்து வரும் பருவ காலங்களில் நடேல் கூடாது. குறைந்தபடசம் இரண்டு அல்லது மூன்று பருவ காலங்கள் கழித்துத்தான் அடை பயிர் அல்லது அடை இனப்பயிர் பயிரிடப்படுதல் வேண்டும். ஒரு குறிப்பிட பயிரை அழிக்கும் புச்சிகளும் நோய்களும் பூமியில்லாத ஒழிவுதற்கு ஒவ்வொரு பருவகாலத்திலும் பயிரை மாற்ற வேண்டியது அவசியமாகும். ஒரே நிலத்தில் அடுத்தடுத்து ஒரு பருவகாலத்துக்கு அதிகமாக ஒரே பயிர் வளர்க்கப் பட்டால் புல்லுருவி மிகத்துரிதமாகப் பெருகும். ஒரே பயிரை ஒரு நிலத்தில் அடுத்தடுத்து வரும் பருவகாலங்களில் நட்டால் நிலத்திலுள்ள பயிர் உணவு துரிதமாகத்

தீந்துவிடும். சில பயிர்கள், உதாரணமாக மரவள்ளி, மற்றப் பயிர்களைக் காட்டிலும் அதிக பயிர் உணவை நிலத்திலிருந்து எடுக்கிறது. ஆழத்துக்கு வோவிடும் பயிர்கள் பூமியின் மூப்படைகள் கடினமாகும்போது அவற்றை உடைத்து மிருதுவாகவிடுகின்றன. ஆழத்துக்கு வோவிடாத பயிர்களை எடுத்துத் தங்கள் ஆழத்திலுள்ள மண இறுகிவிடும். அவளையினப் பயிர்களில் பூமியைச் செழிப்பாக்கும் தன்மை இருக்கிறது. இப்பயிர்களுக்கு காற்றிலிருந்து நூட்டோஜினை எடுத்து அவற்றின் வேர்களை சேமித்து வைக்கும் கதிரியுகிறது. ஒரு அவளையினப் பயிர் அதன் பின் நடப்படும் பயிருக்கு இவ்விதம் காயம் செய்கிறது. அல்லது அது தான் நிலத்திலிருந்து பெற்ற நூட்டோஜினில் பெரும் பகுதியை மீனாடும் நிலத்துக்கு கொடுத்துவிடுகிறதென்றாம். மரவள்ளி வத்தாகீ போன்ற சில பயிர்கள் புல் புண்டுகளை வளாவிடாது தகேகின்றன. பெரிய தோட்டங்களில் புல் புண்டுகள் அதிகமாக மூனைத்தால் அதைத் தடுப்பதற்கு இப்பயிர்கள் உபயோகிக்கப்படும்.

ஞகவே ஓபே நிலத்தில் பல இனப்பயிர்களை ஒரு சிரமப்படி மாறிமாறிப் பயிர் செய்வது உதிதமாகும். பயிர்களை ஏந்தக் கிரமப்படி மாறிமாறிப் பயிரைசெய்ய வேண்டுமென்பதை பயிர் கெய்யவரே தீர்மானிக்க வேண்டும். ஒரு பகுதிக்கு எந்தெந்தப் பயிர்கள் அதிக தகுதிவாய்ந்தன வேண்டும் அவற்றில் பயிர் செய்வப்பகுக்கு எவ்வெப்பயிர்கள் மிடித்தமானவை என்பதையும் அப்பயிர்களின் வயன்தடியும் கொண்டு அவை பயிரிடப் படவேண்டிய சிரமம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்துக்கால முறையில் பயிர்களைக் கலந்தும் நடப்பாம். கலந்து நாடும் பயிர்கள் மூன்றாம் பின்னாமாக விளையும் பயிர்களாயிருத்தல் நலம். உதாரணமாக கத்தரி, வெள்ளடி அல்லது கோவாவுடன் பெட்டோம், வள்ளிக்கிழங்குடன் மினகாய், கத்தரி, அல்லது வெள்ளடியும், அவனர் தோல் அவனை அல்லது கோழி அவனையுடன் பாலையும் கலந்து பயிரிடப்படாம். அவனைபோன்ற கோதுள்ள காய்கர்ணக்கும் பயிருடன் கோதுள்ளகாய் காய்க்காத ஒரு பயிரைக் கலந்து பயிரிடுவது நன்மைத்தரும். உதாரணமாக போஞ்சியுடன் தக்காளியைக் கலந்து பயிர் செய்தால் போஞ்சி வளரும்போது அல்லது அதுவுடன் செய்யப்படும்போது அதன் வெளிலுள்ள நூட்டோஜின் தக்காளிக்கு உடனியாகப்படும். இவ்விதம் கலந்து பயிர் செய்வதால் ஒரு காளியில் அப்பயிர்களை அடுத்த கால அளவில் தனித்தனியாகப் பயிர் செய்வதால் சிடைக்கக்கூடிய விளைவிலும் பார்க்கக் கூடுதலான விளைவு சிடைக்கும்.

அத்தியாயம் 4.

கூட்டெரு தயாரித்தல்.

பூமிக்குப் போதிய பசனை போடாமல் எந்தப் பயிரையும் நடுதல் கூடாது. பயிர் நலிவதற்கு முன்னார் நிலத்திற்குப் போடவேண்டிய மிகச்சிறந்த பசனை கூட்டெருவே யாகும். இது ஒரு பூணமான பசனையாகும். ஏனெனில் இதில் எந்தப் பயிருக்கும் வேண்டிய முக்கியமான மூன்று பயிர் உணவுகளும் இருக்கின்றன. கூட்டெரு நல்ல முறையில் தயாரிக்கப்படால் கால் நடை ஏருவுக்குச் சமானமாக இருக்கும். கால் நடை ஏருத்தத்தைக் காட்டிலும் கூட்டெருவில் ஒரு அனுகூலம் இருக்கிறது. அதாவது கால் நடை ஏருவுவைக்கொண்டு அதைப்போல் 5 முதல் 10 மடங்கு கூட்டெரு தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்.

தோட்டத்திலும் வீட்டிலும் கூட்டிச் சேர்க்கக்கூடிய இலைகள் தாவாப் பொருட்கள் (கம்பு தடிகள் நீங்கலாக, அலை ஏரிக்கப்பட வேண்டும்), காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றின் தோலகள் மரச்சாம்பல் போன்ற குப்பைகளைக் கொண்டு கூட்டெரு



படம் 2.—(1) கூட்டெரு செய்வதற்கு வேண்டிய பொருட்கள்.

கூம்பலூம் மன்றங்கள் சாணம்



(2) கூட்டெருக் குவியின் தோற்றம்.

போட்டுத் தயாரிப்பது; மற்றென்று குவித்துவைத்தால் தயாரிப்பது. குவியில் மிகுந்த தண்ணீர் சிடப்பது கஷ்டமாயிருந்தாலன்றி இரண்டாவது முறை அதிக திருப்புதிருப்பானது. குழிகள் 2 அடிக்கு அதிகமான ஆழமில்லாமல் இருக்கவேண்டும். குவியின்கள் 3 அடி உயரமானனவாக இருக்கவும்.

குப்பைகள் சிடக்கும்போது அவற்றைப் பலையையாகப் பரவி இணையிடபை கால் நடை ஏரு வீட்டுப்பறவை ஏரு, பச்சை இலை, சாம்பல் ஆகியவில் வேண்டும். குப்பைக் கிடங்கு அல்லது குவியில் தண்ணீரினுள் சர்ப்பற்றுடையதாக வைத்திருக்கப்பட வேண்டும். கிடங்கு நிரம்புவதற்கு அல்லது குவியில் சரியான உயாத்திற்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் கெல்லப்படாது. அதன் பின்னர் குப்பை உக்குவதற்காக அதைப் புரட்டிவிட வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு தடவை புரட்டிவிட்டு அறிவிருந்து ஒரு மாதம் கழித்துக் கண்டித் தடவையாகப் புரட்டிவிட வேண்டும். ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் குப்பை கூட்டெருவாக மாறி உபயோகத்துக்குத் தயாராகிவிடும்.

அடுத்த தடவை கூட்டெரு தயாரிக்கும்போது முந்திய குழி அல்லது குவியிலிருந்து சமார் ஒரு மாத காலம் அழுகிய குப்பையில் ஒரு சிறு அளவை எடுத்துச் சேர்த்துக் கொண்டால் புதிய கிடங்கில் அல்லது குவியிலில் உள்ள குப்பை துரிதமாக உக்குவதற்கு உதவியாக இருக்கும். குப்பை அழுக ஆரம்பிக்கும் காலத்தில் கிடங்கு அல்லது குவியிலின் சிதோஷண நிலைமை மிகவும் அதிகமாக இருக்குமானாக்கால் புல வினதகளும் பட்சி புழுக்களின் முட்டைகளும் மடிந்து போகும்.

பயோக அளவு—

ஒரு சதுர அடி நிலத்துக்கு சமார் ¼ முதல் 1 முதல் கூட்டெரு உபயோகிக்கவேண்டும்.

தயாரிக்கலாம். பசு மாடாவது வீட்டுப் பறவைகளாவது இருந்தால் அவற்றின் ஏருவை குப்பை விரைவாக அழுகி மக்குவதற்கு உபயோகிக்கலாம். சமார் 20 பங்கு குப்பைக்கு ஒரு பங்கு சாணம் போது மான்று. சாணம் சிடைக்காலிடால் குப்பையுடன் மூன்றில் ஒரு பங்கு பச்சை இலைகளைச் சேர்த்துக் கொள்ள முடுக்கள்.

முறைகள்.

கூட்டெரு தயாரிப்பதற்கு இரண்டு முறைகள் உண்டு. ஒன்று குழியில்

அத்தியாயம் 5.

தொட்டப் பயிர்களை நாசமாக்கும் பிரான்சிலை ஒழித்தல்.

தொட்டப் பயிர்களுக்கு அதிக நாசமுண்டுபண்ணும் பிரான்சில், ஏறுமடி, பளிந்ததை, நத்தை, எவி பெருச்சாளி ஆகியவைகளும்.

1. ஏறும்புகள்

வெய்மிற காலத்தில் கீரா, மினகாய், தக்காளி விதை போன்ற சிறு விதைகள் விதைக்கப்பட்டதும் நிலத்தில் கூடுகள் கட்டி வசிக்கும் ஏறும்புகள் விதைகளை இழுத்தச் சென்று விடலாம்.

(அ) ஏறும்புக் கூடுகள் இருக்குமிடங்கள் அழிந்து போகக்கூடியதாக நிலத்தை நன்கு கிடை விடுகள்.

(ஆ) ஏறும்புக் கூடுகளுக்குச் செல்தும் புற்றுகளைக் கண்டுபிடித்து அவற்றில் கொதி நன்னீரை ஊற்றுக்கள். ஏறும்புக் கூடுகளை நாசமாக்கும் மற்றெலூரு முறை அவற்றில் மன்னெண்ணெய்யை நெருப்புத் தண்ணீரையும் (Jeyes Fluid) கலந்து ஊற்றி சரமாக்கிவிடுவதாகும். இதற்கு முதலில் 2 அவுள்ள சோடி காரக்கப்பட்ட ஒரு பைஸ்ட் ஜூத்தில் இரண்டு பைஸ்ட் அண்ணெண்ணெயைக் கலந்து பிஸ்ளர் அதில் ஒரு பைஸ்ட் நெருப்புத் தண்ணீரைச்சேர்த்து 4 முதல் 5 கலன் தண்ணீராகப் பெருக்கிக் கொள்ளவேண்டும். இத்திராவகத்தைப் பூவாளியினால் ஏறும்புக்கூட்டில் மெதுவாக ஊற்றுவேண்டும். மன்னெண்ணெய்களுக்கும் நெருப்புத் தண்ணீருக்கும் பதிலாக மன்றி எண்ணெயைக் கொண்டு இதேபோன்ற ஒரு ஒளித்தத்தைத் தயாரிப்பனரிக்கொள்ளலாம்.

2. பாசி நுத்தைகளும், நத்தைகளும்.

இப்பிரான்சில் நாற்றுகளுக்கும் இனம் பயிர்களுக்கும் அதிக சேதம் உண்டுபண்ணுகின்றன.

(அ) அழுகும் இலை தலைகளும் குப்பைகளும் சரமான நியமில் இடப்பட்டில் இருந்தால் அவற்றை அகற்றித் துப்பவாக்கிவிடவும். இப்படிப்பட்ட இடங்கள் பனி நத்தைகளுக்கும் நத்தைகளுக்கும் உறைவிடமாகும். குப்பைகளைக் கூட்டி ஒரு இடத்தில் குவித்துப் பச்சை தயாரிப்பதற்கு உபயோகிக்க வேண்டும்.

(ஆ) எண்ணப் பனி நத்தைகளையும் அவற்றின் முடிசைகளையும் சேகரித்து சுடுதண்ணீப் பீபா ஒன்றுக்குள் போட்டுவிடுகள். அங்லது 2 ரூத்தல பல்மானிக்கந்தை நிலங்கள் தண்ணீரில் கரைந்து அதற்குள் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் போட்டுவையுங்கள். இந்தப் பல்மானிக்கத் திராவகத்தை மீண்டும் உபயாகிக்காம் செத்த பனிநத்தைகளையும் நத்தைகளையும் புதைத்துவிட வேண்டும்.

(இ) கற்களையும் செங்கட்டிகளையும் குப்பைகளையும் அழுகும் இலை தண்ணீரையும் குவித்து வைத்தால் நத்தைகள் அவற்றில் குடிபுகளும், அப்பொழுத அவற்றைப் பொறுக்கி அழித்துவிடலாம்.

3. எவிக்கும் பெருச்சாளிகளும்.

சிறிய புற்றெவிகள் பெரிய விதைகளையும் நாற்றுகளையும் அழிக்கும். வத்தானைக் கிழங்கு மரவள்ளிக் கிழங்குபோன்ற நிலத்திற்குள் வினையும் கிழங்குகளுக்கு எலிகளும் பெருச்சாளிகளும் சேதம் உண்டுபண்ணும்.

(அ) வினைகளைப் பாலுகாக்கும் புல்புண்டுகள் குப்பைக் குவியல்கள் ஆசியவற்றை அப் பறுப்புத்திவிடுகள்.

(ஆ) பொறிகளை உபயோகியுள்கள். பொறிக்கதவுள்ள கூடுகளை உள்ளே இனவைவத்து உபயோகிக்கலாம் அல்லது எலிகளை அடித்துக்கொல்லும் பொறிகளை உபயோகிக்கலாம்.

(இ) நஞ்சு ஜூப்பப்பட் தீங்களைக் காசித்ததிற் சுற்றி உபயோகியுள்கள். “பேரியம் கார்பனைட்” சிரு பங்குடன் நான்கு பங்கு அவித்த மரவள்ளிக் கிழங்கையாவது வத்தானைக் கிழங்கையாவது உபயோகிக்கலாம். மாவாக அரைக்கப்பட்ட கண் ஜூடியையும் உபயோகிக்கலாம். இதைச் சம் அளவான பாரிஸ் சாந்துப் பொடி நான்கு பங்கு தீங்கி, 20 பங்கு மா ஆசியவற்றிடன் கலந்து உபயோகிக் கேள்வும்.

(ஈ) கந்தக்கத்தைக் கொண்டு புகையடியுள்கள். கந்தக்கத்தோன் மன்னெண்ணெண்டு விட்டுப் பிசைந்து சிறு பங்குகளாகப் பிரித்து காசித்ததில் சுற்றி பகல் நேரத்தில் ஏற்றும்பு வினையின் வாயில் வைத்துக் கொளுத்தி சிரு தடியினால் உள்ளே தள்ளிவிட வேண்டும். பின்னால் பொந்தின் வாயை சரமன்னினால் அடைத்து விட வேண்டும். மறு நாள் புதிதாகப் பொந்துகள் திறக்கப்பட்டிருந்தால் அவற்றிற்கும் இதேபோல் புகை அடிக்க வேண்டும்.

4. பெருச்சாளிப் பொறி செய்யும் விதம்.

இப்பொறி 21 அங்குல தீளமும் 8 அங்குல உயரமும் 7 அங்குல அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும். ¼ அங்குல கணமுள்ள பலகையினால் இதைச்செய்யவேண்டும். பலகைகள் பொருத்தில்லாமல் சூரை தண்டாக இருக்கவேண்டும். பொருத்தப்பட்டால் கொஞ்சம்கூட வெளிச்சம் தெரியாதபடிக்கு உட்புறத்துக்கு துத்தநாகத் தகடு அடிக்க வேண்டும். இவ்விதம் செய்யாவிட்டால் பெருச்சாளி பொந்துகள் இப்பக்களைக் கடித்தத் துணித்துவிடும். இப்பொறி செய்வதற்கு “சினிச்பு” பலகைகள் மிகவும் தகுதி யுடையனவாகும்.

8 அங்குல உயரமும் 7 அங்குல அகலமுமான சம் அளவான இரு சட்டங்களில் இப்பலகைகளை ஆணி வைத்து அடிக்கவேண்டும். இச்சட்டங்களில் ஒன்றுக்கு இரும்புக் கம்பிகளால் கிருதி போடவேண்டும். கம்பிகளுக்கிடையில் ¼ அங்குல இடைவெளி இருக்கவேண்டும். இதற்குப் பதிலாக கம்பிவைல் உபயோகிக்கப்படலாகாது. அதைப் பெருச்சாளி வெகு சுலபமாகக் கடித்து அறுத்துவிடும். மற்றச் சட்டத்தின் வெளிப் புறத்தில் 2 அங்குல அகலமும் 8 அங்குல உயரமுள்ள தவாளிக்கப்பட்ட இரு மரத் துண்டுகள் இணைக்கப்படுவேண்டும். இந்தத் தவாளிப்புகளில்தான் பொறிக் கதவு இயங்கும். சட்டங்கள் 2 அங்குல அகலமும் 1 அங்குல கணமுமான “சினிச்பு” சலாகைகளைக்கொண்டு செய்யப்பட வேண்டும். அதன் கூரிய ஓரங்களைப் பெருச்சாளி கடிக்காதபடி தடுப்பதற்கு உட்புறத்துக்கு துத்தநாகத் தகடு அடிக்கவேண்டும். பலகைகளுக்கு ஆணிவைத்து அடித்த பின்னர் 15 அங்குல உயரமும் 3 அங்குல அகலமுமான இரு பலகைத்துண்டுகளை எடுத்து பொறியின் இரு பக்கங்களிலும் கிருதி இருக்கும் முனையிலிருந்து 8½ அங்குல தூரத்தில் இணைக்கவேண்டும். இப்பலகைத்


துண்டுகளின் நுவியிலிருந்த 1½ அங்குல தூரத்தில் இரண்டு வட்டமான நீளங்கள் போடப்படவேண்டும். பொறிக் கதவை இயக்கும் ஜுலாவின் அச்சாணி இத்துவாரங்களிலுடைக் கெள்ளும். தங்கள் 18 அங்குல நீளமும் பூத்தில் காட்டப்பட்டிருப்பதே
 போன்ற உருவமும் உள்ளதாக இருக்கவேண்டும். சிறுதியிருக்கும் பக்க கத்து தன்ன முனையில் 1½ அங்குலம் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கக் கூடியதாக ஒரு சிறு இரும்பாணி அறையப்பட வேண்டும். இவையைத் தொட்டும் பொறிக்கும் விசைக் கழன்றுவிடுதற்கே இந்த ஆணி உபயோகிக் கூடியிருது.

ပടမ 3.—(I) ପେରୁକ୍ଷାଳିପ ପୋତି.


பொறிக்கும் வினா விறைப்பான் கம்பியினால் செய்யப்படவேண்டும். உருளைக்குடைக்கம்பி இதற்கு மிகவும் பயன்படும். இந்தக் கம்பி 3 அங்குல நீளமுள்ளதாயும் நூணிலிலிருந்து 2 ½ அங்குல தூராத்தல் ஒரு சிறிய தடும் உள்ளதாகவும் இருக்கவேண்டும். இந்தக் கம்பி உட்புறத்திலிருந்துவிட்டால் தடம் தலைவைச் சுண்டிப் பிடித்துக்கொள்ள பயன்படும். பொறிக்கும் வினாக்கல் கம்பி நூணிலிலிருந்து ¼ அங்குல தூராத்தில் “L” போன் வளைக்கப்படவேண்டும். இது தலைவை இழுத்துப் பிடித்துக்கொள்வதற்குப் பயன்படுகிறது. பொறிக்கும் வினாக்கல் கம்பியின் மற்ற முனை இறைமாட்டுவதற்கு வட்டமாக வளைக்கப்படவேண்டும்.

பொறிக் கதவு “கிளி
சப்பு” அல்லது பலா
போன்ற கணத் தரத்தில்
அல்லசெய்யப்படுவேண்டும்.
பொறிக் கதவின் உயரம்
10 அங்குலம், அகலம் 6
அங்குலம். கதவின் பக்க
ஓரங்கள் தவாளிப்புகளில்
சுறுக்கிச் செல்வதற்கு
விலாக சிலப்பட்டிருக்க
வேண்டும்.

தேங்காய்ச் சொட்டு
 (கடர்த்து), வத்தாளை அவன்
 லது மாவளிக் கிழங்குத்
 தன்னு இரையாக உப
 யோகிக்கப்படலாம். தேங்காய்ச் சொட்டுத்தான்
 மிகவும் நல்லது.



ம் 3.—(1) பெறுக்காவிரி பொறி



(2) பெருச்சாளிப் பொறியின் அமைப்பு.

பொறியைச் சுத்தம் செய்யவோ வெறிவில் காயவைக்கவோ கூடாது. பொறியில் பெருச்சாளியின் மனம் இருந்தால் இதா பெருச்சாளிகள் அதற்குள் நுழைவதற்குத் தயங்கமாட்டா. பெருச்சாளி பொறியில் சிக்கியபின்னர் அதைக் கொல்ளுவதற்கு சிறந்த வழி பொறிக் கதவை சிறிது திறந்து பெருச்சாளியை ஒரு சாக்குக்குள் நுழைய விட்டு அதன் பின்னர் சாக்கைத் தண்ணீருக்குள் அழுக்குவதாகும்; அல்லதுபோன்று தடித்த கம்பினால் ஒரு அடி போட்டால் போதும்.

அத்தியாயம் 6.

பூமியைப் பண்படுத்தல்.

உணவுப் பயிர்களை நட்டு வளர்ப்பதில் சிடைக்கக்கூடிய வெற்றி பூமியைப் பண்படுத்தும் முறையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. பயிர் செய்வதற்கு நிலத்தைப் பண்படுத்துவதற்கான கூல காரியங்களிலும் மிகுந்த கவனம் கொடுத்த வேண்டியது அவசியமாகும்.

விஷத் விதைப்பதற்கு பூமியைத் தயார்செய்வதில் நான்கு நோக்கங்கள் அடங்கி யிருக்கின்றன, அவையாவன :—

- (1) புல் முளைப்பதைத் தடுத்தல்.
- (2) போதியளவு சானை போடுதல்.
- (3) மண்ணை ஒப்பமாகவும் மிகுந்துவாகவும் செய்தல்.
- (4) மன்னினதவைத் தடுத்தல்.

விஷத் விதைக்கப் பாத்திகளைத் தயார் செய்வதிலுள்ள பல்வேறு கட்டங்கள் பின்வருமாறு :—

- (1) புங்களையும் வேர்விராய்களையும் அப்புறப்படுத்துக.

புல் பூண்டுகள் நிலத்திலுள்ள உபயோகமான பயிர் உணவையும் சுரத்தையும் அப்கரித்துவிடுகின்றன. அவை பயிர்களைக் கெடுத்தும் விருக்கின்றன. புல் பூண்டுகள் பூத்துக் காய்க்கு விஷத் திந்தவிடக்கூடாது. விட்டால் அவை வெரு துரிதயாகப் பெருகும். ஆகவே புல் பூண்டுகளைக் கண்டால் அவற்றை உடனே பிடுங்கி எடுத்துவிட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பு.—புல் பூண்டுகளையும் வேர் விராய்களையும் கூட்டுத்தோக மாற்ற வேண்டும். அவற்றை ஏரிக்கவோ விசிவிடவோ கூடாது.

- (2) மண்ணை உடைத்துப் புரட்டிவிடு.

பூமி கடினமாக இருந்தால் அதை முதலில் மூளைக்கம்பியால் உடைத்து மனு வெட்டியால் புரட்டிவிட வேண்டும். மண்ணைப் புரட்டி விடுவதால் புல் பூண்டுகள் புதைந்த அழுகிப்போகும். நிலத்துக்குள் வேலுள்ளிய புல் பூண்டுகள் தனா மட்டத் துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கை வாருகோலினால் சேகரிக்கப்பட்டு கூட்டுத்தோக குவியலில் சேர்க்கப்பட வேண்டும்.

(3) பச்சையைப் பரவி முள்ளுக் கம்பியால் புதைத்துவிடு.

நிலத்துக்குப் போதிய பச்சையில்லாமல் அதில் பயிர் செய்க்கூடாது. எப்பொழுதும் கூட்டெரு உபயோகிக்கப்பட வேண்டும். கூட்டெருவைத் தோட்டத்தில் தயாரித்து ஒரு சதுரஅடிக்கு ½ மீட்டர்கள் வீதம் ஜதாகப் பரவ வேண்டும். கூட்டெருவுடன் வியாபாரப் பச்சையும் போட்டால் அதிக பலன்தரும்.


(4) மண்கட்டிகளை உடைத்து நிலத்தை மட்பமாக்கு.

பத்துத் தினங்கள் வரை புரட்டி விடப்பட்ட மண்கட்டிகளை அப்படியே விடக்க விட்டால் புல் வினதகள் முளைக்க ஆரம்பிக்கும். உதிர்ந்து போகாதிருக்கும் மண்கட்டிகளை மன்றவெட்டியால் உடைத்து புல் முளைகளை அழிக்க வேண்டும். பின்னர் நிலத்தைப் பெரும்படியாக மட்பமாக்க வேண்டும்.

(5) பொருத்தமான அளவில் பாத்திகள் செய்க.

குழிகளிலும் வாழ்வுகளிலும் நடப்படும் பயிர்கள் நீங்கலாக வீட்டுத் தோட்டப் பயிர் களில் பெரும்பாலானவை மண்ணிலைத்தனவுத் தடுப்பதற்காக பாத்திகளிலேயே பயிரிடப்பட வேண்டும்.

மழைகாலத்தில் பாத்திகள் கமார் 6 மூதல் 9 அங்குலம் உயரமானவாக இருக்க வேண்டும். தண்ணீர் வடிவதற்கு பாத்திகளுக்கிடையில் ஒரு அடி அகலமான வாய்க்கால்கள் இருக்க வேண்டும். வரட்சிக்காலத்தில் பாத்திகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க வேண்டுமானால்கால அவை நிலம்பட்டத்துக்குக் கீழே 2 மூதல் 3



படம் 4.—(1) நிரை நிரையாக வினதக்கப்பட்ட மேடை.

(2) இடைவெளிவிட்டு வினதக்கப்பட்ட மேடை.

அங்குல ஆழத்தில் இருக்க வேண்டும். பாத்திகளில் சரம் தஸ்குவதற்காக அவற்றைச் சுற்றி வரம்புகள் போட வேண்டும். பயிர் செய்வார் பக்கத்திலுள்ள பாத்திகளுக்குக் கெடுதி உணர்புணர்னாமல் வினத வினதத்தல், களை விடுங்குதல், நாற்று நடுதல் முதலிய காரியங்களைச் செய்யக்கூடியதாக ஒவ்வொரு பாத்தியும் 4 அடி அகலத்துக்கு மேலில்லா திருக்க வேண்டும்.

நிலத்தை நுட்பமாகச் சம்பந்தத்துக்.

மண்கட்டிகள் இருந்தால் அவற்றை உடைத்து பாத்திகளை நுட்பமாகச் சம்பந்தத்தி ருப்பை வாரியைக்கொண்டு மேற்பார்ப்பை இளக்கி, மிருதுவாக்கிவிட வேண்டும். இப்படிச் செய்தால் வினதகள் நன்கு முளைக்கும்.

அத்தியாயம் 7.

வினா விடைத்தல்.

வினா விடைக்கும் சரியான முறைகளைக் கைக்கொள்ளுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கிய வினாயங்கள் கீழே நூபட்டிருக்கின்றன.

(1) நன்கு முனைக்கக்கூடிய சுத்தமான வினாக்களை உபயோகியுங்கள்.

எப்பொழுதும் வினாக்களை நம்பிக்கையான இடத்திலிருந்து வாங்க வேண்டும். அல்லது தோட்டத்திலுள்ள சிறந்த பயிர்களிலிருந்து எடுக்க வேண்டும்.

வினா பழையதாக இருந்தாகாது. பொதுவாக பத்து மாதங்களுக்கு மேற்படாதாக இருக்கவேண்டும் அல்லது போன்ற வினாக்கள் முனைப்பது பிக்கும் குறைவாக இருக்கும். புதிய வினாக்கள் அதாவது ஒரு மாதத்திற்கும் குறைந்தவை பெரும்பாலும் நறபலன் தருவதிலே.

வினாக்களை வினாப்பதற்கு முன்னர் அவை நன்கு முனைக்கும் தன்மையுள்ளனவா என்பதை அறிவதற்குப் பிரசாரத்தமாக முனைக்க வைத்துப்பாருங்கள். ஒரு சட்டியில் அல்லது பெட்டியில் வினாத்தின் பருமனுக்கேற்றவாறு 50 முதல் 200 வினாக்களை வினாப்பதன்மூலம் இயர்ச்சனையை செய்து பார்க்கலாம். நல்ல வினாகளாயிருந்தால் நூற்றுக்கு 85 வினாத்துக்கு அதிகமான வினாக்கள் முனைக்க வேண்டும்.

(2) வினாக்களை வினாயாகவோ இடைவெளிவிட்டோ வினாத்துயுங்கள்.

வினாக்களை ஒருபோதும் கண்டபடி வீச்திரைகள். சிறிய வினாக்களை நிரை நிரையாகவும் (படம் 4, இல. 1), பெரிய வினாக்களை இடைவெளிவிட்டும் வினாக்களை வேண்டும். வரிசையாக வினாப்பதும் இடைவெளிவிட்டு வினாப்பதும் பயிரையும் அது நாற்று மேடையிலா அல்லது வெளியிடத்தில்லோ. வினாக்கப்படுகிற தெள்பதையும் பொறுத்தாயிருக்கும். நிரை நிரையாகவும் இடைவெளிவிட்டும் வினாப்பதால் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணை அடிக்கடி கிணமிட இளக்கிவிடலாம். அதனால் பயிர்கள் நெருக்கமாக முனைப்பது தவிர்க்கப்படுவதான் அதிக சேதமின்றிப் பயிர்களைக் களையும் நாற்றுப்பிடுகிற நடவடிக்கை முடிசிறது.

நிரை நிரையாக வினாக்கரும்போது மிளகாய், முளைக்கிரை வினாக்கள்போன்ற சிறு வினாக்கள் நெருக்கமாக விழாமல் இருப்பதற்காக மிருதுவான மனதுடன் அல்லது சாம்பன்னுடன் கலந்துகொள்ளப்பட வேண்டும். வெண்டி, போன்ற வினாக்கள்போன்ற பெரிய வினாக்கள் இடைவெளிவிட்டு வினாக்கப்பட வேண்டும்.

(3) உரிய ஆழத்தில் வினாத்துயுங்கள்.

சிறிய வினாக்கள் தாமாட்டத்தக்குச் சமீபமாகவும், பெரிய வினாக்கள் 2 முதல் 3 அங்குல ஆழத்திலும் வினாக்கப்பட வேண்டும். நாற்று மேடையில் சிறிய இனவினாக்களை வினாத்துயாயிருந்தால் மட்டமான விளையும் உள்ள ஒரு பலகையால் நாற்று

மேடைக்குக் குறுக்காக 3 மூதல் 4 அங்குல இடைவெளிவிட்டு கீடு அங்குல அகழமுள்ள கோடுகள் இழுதது அக்கோடுகளில் விணதகளைப் போட்டு அதன் பின்னர் மண்ணுக்கு மூடிவிடுவேண்டும்.



படம் 5.—நாற்று மேடைகளில் நாற்று வரிசைகளுக்கிடையேயுள்ள புஞ்சை ஒற்றை ஆணிக்கை பிடுங்கியால் கீழைதல்.

(4) அவசியமானான்றி நாற்று மேடைக்கு நிறை போடுவேண்டாம்.

நாற்று மேடைகள் எப்பொழுதும் ஒரு ஒதுக்கமான இடத்திலேயே போடப்பட வேண்டும். மூனைகள் தலைக்கு மேல் தெரியும் வளை நாற்று மேடைக்கு நிறை போட்டுவைக்க வேண்டும். மிளகாய் போன்ற சில இன விணதகளின் மூனைகள் தலைக்கு மேல் தெரிய தற்குச் சமரீ ஒருவாராம் பிடிக்கும். குரிய வெப்பம்பட்டு நிலம் காய்ந்து விணதகள் மூனைப்பது குறைந்துவிடும். அவ்விதம் நோராயல் தடுப்பதற்காகவே நாற்று மேடை களுக்கு நிறை போட வேண்டியது அவசியமாகின்றது. மூனைகள் தலைக்கு மேல் தெரியும்போது நிறமுறுக்காப் போடப்படும் மனைப்பு சுடுக்கப்படாவிட்டால் நாற்றுகள் அதிக சாம்காணமாக அழுகி மதிந்து போகக்கூடும்.

(5) நிலம் காய்ந்து அல்லது இறுகிப்போகாது காப்பாற்றுக்.

தொடர்ச்சியான மழுக்குப்பிள் அல்லது அடிக்கடி தண்ணீர் விடப்பட்ட பின் வரட்சிக்காலம் வந்தால் நிலம் காய்ந்து வெடிக்க நேரலாம். ஐந்தால் ஒற்றை ஆணிக்கை பிடுங்கியை நாற்று வரிசைகளுக்கிடையே போட்டு இழுத்து (படம் 5), மண்ணை இலேசாகக் கிண்டிவிட வேண்டும். வரட்சிக் காலத்தில் புத்தியாக தண்ணீர் பாய்ச் சென்றிரும். இனம் யமிக்குக்கு, முக்கியமாக நிறவில் நிறகும்போது, அதிக தண்ணீர் விட்டால் அதிக சாம் காரணமாக வணவ அழுகி மதிந்து போகக்கூடும்.

அத்தியாயம் 8.

நாற்று நடுதேல்.

(அ) உரிய வயதையும் உயரத்தையும் அடைந்ததும் நாற்றுகளைப் பிடுகிக் காடுக.

நாற்று மேடைகளில்—சட்டிகளிலாவது, பெட்டிகளிலாவது—பயிர் செய்யப்பட்ட நாற்றுகள் ஒரு குறிப்பிட்ட வயதையும் உயரத்தையும் அடைந்ததும் பிடுங்கி நடப்படுதல் வேண்டும். நாற்றுகள் பிடுங்கி நடப்படுவதற்குரிய வயதும் உயரமாக

அந்தந்தப் பயிர்களையும் அவை நாற்று மேடையில் இருக்கும் பொழுது கவனிக்கப்பட்டு வந்தவித்தையும் பொறுத்ததாயிருக்கும். பொதுவாக நாற்றுகள் 4 முதல் 6 வரைப் பயிராகவும் 6 முதல் 8 அங்குல உயரமானானவாகவும் இருக்கும்பொழுது பிடிக்கி நடுதல் நன்று.

(ஆ) செழிப்பான பயிர்களை மட்டுமே தெரிவுசெய்க.

பிடிக்கி நடுவதற்குச் செழிப்பாகவும் பலமானானவாகவும் இருக்கும் நாற்றுகளை மட்டுமே தெரிவுசெய்க. பலம் குறைந்த, மெல்லிய வளர்ச்சி குறைந்த பயிர்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

(இ) நாற்றுகளைப் பிடிக்கி நடுவதற்குமுன் தலைப்பை முறித்துவிடுக.

மிளகாய் தக்காவி போன்ற சில இனப்பயிர்கள் பிடிக்கி நடப்படுவதற்கு முன்னர் தலைப்பு முறிக்கப்படவேண்டும். இது சில தினங்களுக்கு முன்னதாகச் செய்யப்பட வேண்டும். கலைப்பு முறித்தல் என்பது பயிரின் தரைக்கு மேல் உள்ள பாகத்தில் மூன்றில் ஒரு பங்கை நூணியால் மடக்கித் திருசிவிடுதல் அல்லது கிள்ளி ஏற்றுத் திருத்தாகும். இது பயிரின் இலை மட்டத்தைக் குறைத்து இலைகள் உதிர்வதைத் தடுப்பதற்காகச் செய்யப்படுகிறது. ஸெட்டஸ் கோவாபோன்ற பெரிய இலைகளுள்ள அடர்த்தியாக வளரும் பயிர்களின் நாற்றுகள் தலைப்பு முறிக்கப்படுவது நில்லை.

(ஈ) நிலம் போதியாவு சுரமாகவிருக்கும்பொழுதுமட்டுமே நாற்றுகளைப் பிடிக்கி குளிந்த மாலை வேலையில் வேறுடையில் நடவேண்டும்.

நாற்றுகளைப் பிடிக்குவதற்குச் சிலமனி நேரத்துக்கு முன்னர் நாற்று மேடைகளுக்கு நன்றாக தண்ணீர் தெளித்துவிட வேண்டும். பிடிக்கும்போது நாற்றுகளின் வேர்கள் கேதப்பாமல் இருப்பதற்கு இது வசதியளிக்கிறது. நாற்றுகளைப் பிடிக்கியதும் குளிந்த மாலை நேரத்தில் அவற்றை நடவிட வேண்டும். மாலை வேலையில் நடப்பெற்ற நாற்றுகள் பிடுவில் நடப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு அதிக நேரமிருக்கிறது. அரித்த நாள் காலையில்தான் அது குரிய வெப்பத்திற்குள்ளாகும். நாற்றுகளை நடுவதற்கு ஒரு கூரிய கம்பினால் போதிய இடைவெளி விட்டு துவாரங்கள் செய்து ஒன்றொரு துவாரத்திலும் ஒரு நாற்று வீதம் உரிய ஆழத்தில் நடவேண்டும்.

(உ) நாற்று நட்ட பின்னர் ஒவ்வொரு நாற்றினதும் அடியைச் சுற்றியுள்ள மன்னை நன்றாக அழுகிவிடுக.

கூரிய கம்பினால் செய்யப்பட்ட துவாரத்தில் நாற்றை வைத்த பின்னர் நாற்றின் அடியைச் சுற்றியுள்ள மன்னை நன்றாக அழுகிவிட்டு மேற்பாப்பில் கொஞ்சம் உதிர்ந்த மன்னைப் பரவிவிடவும். மன்னை உள்ள காம் வேர்களில் படுவதற்கு இவ்விதம் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. பாத்திகளுக்கு உடனே தண்ணீரிலிட வேண்டும். அதிக வரட்சிக்காலமாயிருந்தால்நாள் பிடுகிற நடப்பட்ட பயிர்களுக்கு நீழல் போடவேண்டிய அவசியமில்லை.

அத்தியாயம் 9.

கிழங்குப் பயிர்கள்.

1.—வளர்விக்கிழங்கு.

வளர்விக் கிழங்கிலே கரிந்ரைக்கள் நிறைய உண்டு. பிசிதங்கள், கவிச் சுப்புக்கள், கிட்டமின்கள் தியாயமான அளவு உண்டு. வளர்விக்கிழங்குகள் வத்தாளைக் கிழங்கைக் காட்டிலும் அதிக குசியும் வாகனையும் உள்ளன.

நமது உணவில் தானியங்களில் ஒரு பகுதிக்குப் பதிவாக சிழங்குகள் உபயோகப்படும் போது அவற்றுடன் இறைச்சி அல்லது மீன் அல்லது பருப்புவகைகள் சேர்த்துச் சாப்பி வேண்டும்.

இந்தக் கிழங்கு இனங்கள் கொடியாகப் படர்ந்து நிலத்துக்குள் பெரிய சிழங்குகளை விணையச் செய்யும். சில இனங்களின் கொடிகளை ஜிரு காய்கள் காய்க்கும்.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும் :

இந்தக் கிழங்குப் பயிர்கள், சரப்பிரதேசத்தில் கமார் 3,000 அடி உயரம் வரையுள்ள இடங்களில் நன்கு வளருகின்றன. நீரிப்பாசன வசதியுள்ள வரண்ட பிரதேசத்திலும் இவை நன்கு வளருகின்றன. இந்தக் கிழங்கு இனங்களை ஏப்பிரல் மாதத்திலும் மேமாத ஆரம்பத்திலும் நடுத்தர் வேண்டும். அக்காலத்தில்நடால்தான் டிசெம்பர் கல்டியிலிருந்து ஜெனவரி மாதம் வரையுள்ள மழைக்காலத்தில் சிழங்குகளைக் கிளாடி எடுக்கலாம்.

மே மாதத்தில் மழை வெள்ளம் நிறைந்து நிறக்கக்கூடிய சில இடங்களில் உதாரணமாகக் களுத்துறை டில்திரிக்கில் ஆற்றின் கணமோரமாகவுள்ள இடங்களில் சிழங்குப் பயிர்கள், செப்பெட்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடப்படு மேமாத மழைக்கு முன்னர் சிழங்கு கிளாடி எடுக்கப்படுகின்றது. அனால் ஏப்பிரல், மே மாதங்களில் நடப்படும் பயிர்கள் மூலம் இபைப்பதைப்பொறுத் திடிக் கிணவு இப்பயிர்கள் மூலம் கிடைக்காம்ப்பாது.

இனங்கள்.

சிறந்தில் பல இனங்கள் உண்டு. இலையின் வடிவம், தண்டின் தன்மை, கிழங்கு களின் பருமன், உருவம் ஆகியவை சிழங்கின் இனத்துக்கேற்ப வித்தியாசமாக இருக்கும்.

அதிக விணவு தரும் உருசிகரமான சிழங்கினங்கள் பின்வருமாறு :—

இராசவள்ளி, பால்வள்ளி, யாழ்ப்பாணம் ஜாதா, குக்குல் சிழங்கு, முளான், பேட்டன், மோரிஷன் சிகப்பு, விரல் சிழங்கு, ஹிங்குர் சிழங்கு.

நடுவைமுறை.

2 அடி அகலமும் 1 அடி ஆழமுள்ள சிடங்குகளை 3 அடி தூரத்துக்கு ஒன்று வீதம் கிண்டி, அவற்றில் மேல்மணி, கூட்டுதெரு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து போடு நிரப்பி மேலே ஒரு சிறு திட்ட உண்டுபண்ண வேண்டும்.

நன்கு விணந்த சிழங்குகளைத் தெரிந்தெடுத்து ஒவ்வொன்றும் கமார் $\frac{1}{3}$ மீட்டர் கூட்டுத்தல் நிறையுள்ள சிறு துண்டுகளாக வெட்டி அலை அழுகிப்போகாதிருப்பதற்காக வெட்டிய பக்கங்களுக்கு காம்பல பூஉவெண்டும். பின்னர் அவற்றை ஒரு நாற்று மேடையில் நட்டு அவற்றில் முளி கிளம்ப ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு திட்டிலும் இரு சிழங்குத் துண்ட 4 அங்குல குழந்தீல் நட வேண்டும். (சில இனங்களின் கொடிகளில் காய்த்த சிழங்குகளையும் நடுவதற்கு உபயோகிக்கலாம்).

செய்கைபண்ணுதல்.

நட் பின்னர் சிறிது காலத்துக்கு மழை பெய்யாதென்று தெரிந்தால் ஒவ்வொரு திட்டின் மீதும் ஒரு பிடி வைக்கோலை அல்லது காய்ந்த இலைகளைப் போட்டுவைக்க வேண்டும். மனினைக் கிளாடிவிட்ட புல் முனைக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிழங்கு முளி போதிய உயர்த்துக்கு வளர்ந்து ஆதாரின்றி நிபிரிந்துதிற்கமுடியாத நிலை ஏற்படுப்போது 12 அடி நீளமுள்ள பலமான கம்புகளை ஒவ்வொரு சிழங்குக் கொடினானும் அடிமள்ளுந்து 1 அடி தூரத்தில் கமார் 2 அடி ஆழத்தில் ஜான்றினிட வேண்டும். கைமக் கிளுவை அல்லது பூரசின் முளைக்கூடிய பெரிய கம்புகளை



படம் 6.—பலவேறு இன வள்ளிக் கிழங்குகள்.

- (1) இராசவள்ளி ; (2) பாலவள்ளி ; (3) யாழிப்பாணம் ஊதா ;
 (4) குக்குல இழங்கு ; (5) முளான் ; (6) பேட்டன்.

யாவது மூங்கிற கழிகளையாவது உபயோகிக்க வேண்டும். மூங்கிற கழிகளை உபயோகிப்பதா யிருந்தால் அவற்றின் கீழ்மூனைக்கு தாராவது அல்லது மரத்தைப் பாதுகாக்கும் மருந்தாவது பூசப்படவேண்டும்.

கிழங்கு பிடிச்சுதல்.

நவம்பர் மாதக்கட்சியில் அல்லது டிசெம்பர் மாத ஆரம்பத்தில் கொடிகள் வாட ஆரம்பிக்கும்; இலைகளில் பழுப்பு புள்ளிகள் விழும். கமார் இரண்டு வார வெய்யி ஒக்குப் பின்னர், ஆனால் நிலம் மிகவும் கடினமாவதற்கு முன்னர் கிழங்குகளைக் கிண்டி எடுக்க வேண்டும். நட்டு 8 முதல் 9 மாதங்களுக்குப் பின்னர் கிழங்கு கிண்டப்படும். கிழங்குகளில் துரிதமாக முளை கிளம்பாமலிருப்பதற்காக அவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் மணையை முற்றுக அகற்றிவிட வேண்டும்.

விளைவு ஒவ்வொரு இனத்துக்கும் செய்கையின் தரத்துக்கும் தக்கவாறு இருக்கும் ஒவ்வொரு கொடியிலும் கமார் 4 முதல் 15 ரூத்தல் கிழங்கு விளையாம். அதாவது ஒரு ஏக்கருக்கு 8 முதல் 30 தொன் கிழங்கு விளையும். பெரிய கிழங்குகள் விளையும் சில இனங்களில் ஒரு கொடிக்கு 50 ரூத்தல் வரை கூட கிழங்கு விளைந்திருக்கிறது.

2. வத்தாளைக் கிழங்கு.

வத்தாளைக் கிழங்கில் கரிநீரைக்கள் நிறைய உண்டு. அதில் கனிச உப்புகளும் விட்டபின்களும் நியாயமான அளவு இருக்கின்றன. வத்தாளைக் கிழங்கில் வள்ளிக் கிழங்கிலும் சேம்பா கிழங்கிலும் உள்ள அளவு பிசிதங்கள் இல்லை. நமது உணவில் உள்ள தானியத்தின் ஒரு புகுதிக்குப் பதிலாக வத்தாளைக் கிழங்கை உபயோகிக்கும் போது இறைச்சி, மீன், பருப்புபோன்ற பிசிதம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

பருவகாலமும் பூமியின் தன்மையும்.

இந்தப் பயிர் ஈரப்பிடதேசத்தில் பயிர் செய்யப்படலாம். ஆனால் பூசி பூருக்களை விருந்த பாதுகாப்பாகிக்க வேண்டியது அவசியமாகும்.

இனங்கள்.


இந்தக் கிழங்கில் பல இனங்கள் உண்டு. இலையின் வடிவம், கிழங்கின் நிறம், அதன் உட்பொருள் ஆகியவற்றில் விதியாசங்கள் உண்டு. சில கிழங்குகள் நீர்ப்பற்று அதிகம் இல்லாமல் சாப்பி கூடியனவாக இருக்கும். மற்றும் சில இனங்க் கிழங்குகள் நீர்ப்பற்று உள்ளனவாகவும் மிருதுவாகவும் இருக்கும். இக்கிழங்குகளின் இனிமையும் ஒவ்வொரு இனத்துக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

வரம்புகள் தயார்செய்தல்.

நிலத்துக்கு கூட்டெட்டுவைக் கொண்டு நன்கு பச்சையிட்டு 18 அங்குல உயர் வாரம்புகள் போய்ப்பட வேண்டும். ஒரு வரம்பின மத்தியிலிருந்து மற்ற வரம்பின மத்திக்கு 3 அடி தூரமிருக்க வேண்டும்.

நடைக்குறை.

நடவுதற்றாகுச் சமார் 6 கணுக்கள் கொண்டதும் சமார் 10 அங்குல நீளமுள்ளதுமான செழித்த பதியங்களை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு பதியத்திலும் கிழேயுள்ள இலைகளை அகற்றிவிட்டுப் பதியங்களை வரம்புகளின் உச்சியில் சாய்த்து நடவேண்டும். இரண்டு கணுக்கள் நிலமட்டத்துக்கு மேல் இருக்க வேண்டும். ஒவ்வொரு வரம்பிலும் 1 வடிய இடைவெளிவிட்டு பதியங்களை நட வேண்டும்.



படம் 7.—வத்தானைக் கிழங்குப் பதியங்களை நடும் விதம்.

ஸுன்று பறவ
காலங்களில் நடுவைக்
குப் பதியங்களை உப
யோகித்த பின்னர்
நன்கு விளைந்த சிமுங்
குகளைப் பொறுக்கி
எடுத்து 3 அங்குல
இடைவெளிவிட்டு 3
அங்குல சூழத்தில்
நடவேண்டும். இவற்
நில் முனை சிளம்பிய
தும் ஜவ்வொரு
சிமு குதிது மிருந்து

இது வேர்கள் உள்ள வட்டுகள் வெட்டி எடுக்கப்படு பதியங்களைப்போல் நடவடிக்கை உயிரொக்கப்பட வேண்டும். நடவடிக்கை பதியங்களையே நெடு உபயோகித்து வருவதால் வினாவு குறியீடுகளையினுடேயே இவ்விதம் செய்யவேண்டியதவசியமாகின்றது.

கெங்குபண்ணவுதல்.

கிழங்குக் கொடிகள் நன்று படர்ந்து நிலத்தை மூடுவதற்கா அவசியம் நேரும்பொழுது கீள்பிடிக்கிவிட வேண்டும். கொடிகள் நீண்டு வளருவனவாக்காய்கள் அவை அனுவிய மாக அனேக இடங்களில் வேறான்றுவதைத் தடுப்பதற்காக இடைமிடையே அவற்றைத் திருப்பிவிட வேண்டும்.

கிழங்கு கிண்டுதல்.

இலவுகள் பழுக்க ஆரம்பிக்கும்பொழுது சிமங்கு பின்குவதற்குத் தயாராகின்றும், இன்னதுக்குத் தக்கபடி 4 முதல் 6 மாதங்களில் சிமங்கு விளைந்துவிடும். சிமங்குகளை ஜாக்கிரத்தயாகக் கிண்டி எடுக்க வேண்டும். காயப்பட்ட சிமங்குகளை நாட்டப் பலத்திருக்க முடியாது. கமார் 100 துரு அடி நிலத்தில் 25 முதல் 50 ரூத்தல் வரை கிமுங்குகளைக்கும்.

3. செம்புக் கிழங்கு.

கேம்புக் கிழங்கில் கரிந்தைகள் நிறைய உண்டு; பிதிதங்கள், கனிச உப்புகள், கிட்டறின்கள் ஆகியவை நியாயமான அளவு இருக்கின்றன. சுகாரத்திலுள்ள தானியங்களில் ஒரு பகுதிக்குப் பதிலாக கிழங்கை உபயோகிக்கும்போது, இறநசி, மீன், பழப்புவகைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

சேம்புக் கிழங்கில் இரு இனங்கள் உண்டு. இல்லங்கயின் பல்வெறு பாகங்களிலும் இவை வெவ்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன.

பாவகாலமும் பூமியின் தன்மையும்.

இந்தக் கிழங்குப் பயிர்கள் ஈப் பிரதேசத்தில் எந்த இடத்திலும் வளரும். இவற்றை ஆணவரி பெபாவரி மாதங்கள் தவிரந்த மற்ற எந்த மாதத்திலும் நு வாம். இவை திரந்த வெளிகளிலும் ஓராவு நிமில் உள்ள இடங்களிலும் வளருகின்றன.

இணங்கள் :

இரு இனங்களும் பின்வருமாறு வகுக்கப்பட்டிருக்கின்றன :—

- 1.—இருதயவடிவமான இலைகள் உள்ள இனங்கள். (படம் 8, இல. 1.)
இலைகாம்பு இலையின ஓரத்திலிருந்து சிறித தள்ளியிருக்கும். சிழங்குகள் பீப்பாய் வடிவமானவாக இருக்கும். (படம் 9, இல. 1.)

இனங்கள்—தெறி அல,
கந்தல், கஹல், தும்மால் அல,
செவல்அல, கஜுகந்தல்.

இதில் தெறி அல, கந்தல்,
கஹல் என்னும் பெயர்கள்
ஒரைடய இனம் முக்கியமான
தாகும்.

இந்த இனங்கள் தண்ணீர்க்
கரைக்குச் சமீபத்திலுள்ள
ஏர்நிலத்தில் நன்றாக வளரும்.

2.—அம்புவடிவமான

இலைகள் உள்ள

இனங்கள்.

(படம் 8, இல. 2.)


இலைக்காம்பு இலையின்
ஒரத்திலிருக்கும். இந்த இனச்
செடி மேலே கூறுபட்ட இனத்
தின செடிகளைக்காட்டிலும்
மிகவும் பெரிதாக இருக்கும்.
சிமங்குகள் மொக்குள் வடிவ
முன்னனவாக இருக்கும்.

(படம் 9, இல 2)

இனங்கள் :—தெறி அல,
சிரிஅல, ஹபரல், கலுதெவி
அல, கழுகிரிஅல, குழக்பரல்.

இதில் பிரதானமானது
தெவிலை, சிரிஅல, சிரி
ஹபரல் என்னும் பெயர்கள்
உள்ள இனமாகும். இந்த
இனம் மேட்டு நிலத்
ஓரளவு நிழலுள்ள இடத்தில்
நன்றாக வளரும்.

தெறி அல இனக் கிழங்கு
கள் அவித்தால் சிறித ஈப்
பற்றுள்ளனவாக இருக்கும்
தெவிலை இனக் கிழங்குகள்
ஈப்பற்றின்றி மாறிறைந்
இருக்கும். தெறி அல கிழங்கின்
இனம் இலைகள் சமைய
ஆக்குந்தனவாகும்.



படம் 8.—செம்பக்கிழங்குகள்.
(1) தெறி அல, (2) தெவிலை.

நடுக்கமுறை.

1. தெலுாவல் இளங்கள்.—ஒரு அடி அகலமும் ஒரு அடி ஆழமும் உள்ள கிடங்குகள் கிண்டி கிடங்குகளின் அடியிலுள்ள மண்ணை கடப்பாரையால் கிண்டிவிட்டு நல்ல மேல் மண்ணும் கூப்பட்டிருவும் சாம்பலும் கலந்து போட்டு கிடங்கைத் தரைமட்டத்திலிருந்து



படம் 9.—(1) தெலுாவல்.

6 அங்குலத்தக்கு நிரப்ப வேண்டும். கிடங்குகளுக்கிடையே ஒரு பக்கத்தால் 3 அடி தூரமும் மற்றப் பக்கத்தால் 2 அடி தூரமும் இருக்க வேண்டும். சிறு கிழங்கு முளைகளை அல்லது இலைக் காம்புடன் கூடிய கிழங்கு (மேலேயுள்ள இலைகளை அகற்றிவிடு) கடிந்த நடவேண்டும். ஒவ்வொருக்கிழங்கையும் கிடங்கின் மத்தியில் இலைத்தண்டின் ஒடிந்த முனை சில அங்கும் தரைக்கு மேல் நிற்கக்கூடியதாக மூன்று அங்குல ஆழத்தில் நடவேண்டும்.

2. தெவிலாவல் இளங்கள்.—கிடங்குகள் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள னவாகவும் ஒன்றிலிருந்து ஒன்று 4 அடி தூரத்திலும் இருக்கவேண்டும்.

செய்கைபண்ணாதல்.

நட்பினர் இப்பயிர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு பயிரும் வணர்ந்து வரும்போது அதன் அடிக்கு அடிக்கடி மண்போட்டு வந்தால் மட்டும்போதும்.

கிழங்கு கிண்டுதலும் விளைவும்.

தெலுாவல் இளங்கள் 4 முதல் 6 மாதங்களுக்குள் கிண்டுவதற்குத் தயாராகிவிடும். அப்பொழுது அதன் இலைகள் பழுக்கும். பெரிய செடிகளைத் தாய்ச்செடிக்குத் தீங்கிழைக்காமல் காலத்தக்குக் காலம் கிண்டி எடுத்துக்கொண்டு அந்தால் தாய்ச்செடி பல வருடங்களுக்கு ஜீவிதத்திறக்கும். விளைவு குறையும்போது தாய்ச்செடியை அறிந்து விட வாய். ஒவ்வொரு செடியிலும் 8 முதல் 15 முதல் 18 மாதங்களில் கிண்டுவதற்குத் தயாராகிவிடும்.

தெவிலாவல் இளங்கள் 12 முதல் 18 மாதங்களில் கிண்டுவதற்குத் தயாராகிவிடும். அப்பொழுது அவற்றின் இலைகள் பழுக்கும். பெரிய செடிகளைத் தாய்ச்செடிக்குத் தீங்கிழைக்காமல் காலத்தக்குக் காலம் கிண்டி எடுத்துக்கொண்டு அந்தால் தாய்ச்செடி பல வருடங்களுக்கு ஜீவிதத்திறக்கும். விளைவு குறையும்போது தாய்ச்செடியை அறிந்து விட வாய். ஒவ்வொரு செடியிலும் 8 முதல் 15 முதல் 18 மாதங்களில் கிழங்கு விளையும்.

பத்திரப்படுத்திவைத்தல்.

கிழங்குகளை ஈரப்பற்றில்லாத இடத்தில் பத்திரப்படுத்தி வைத்தால் அவை பல மாதங்களுக்கு தெட்டுப்போகாதிருக்கும்.



படம் 9.—(2) தெவிலாவல்.

4. ஜெருஸலம் ஆட்டிசோக்.

ஜெருஸலம் ஆட்டிசோக்கில் கரி நீரைகள் நிறைய உண்டு, கனிச உப்புகளும் விட்ட மினக்கும் நியாயமான அளவு இருக்கின்றன.

சலபமாகப் பயிரிடக்கூடிய இந்தக் கிழங்குப் பயிர் சுரப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் இடம்பெற வேண்டும். இதன் கிழங்குகளை உருளைக் கிழங்குக்குப் பதிளாக உபயோகிக்கலாம். சூப்பைத் தடிப்பாக்குவதற்கும் உருசிகரமாக்குவதற்கும் இக்கிழங்குகள் மிகவும் உபயோகமுள்ளனவை.

இந்தப் பயிர் கமார் 4 அடி உயரத் துக்கு வளரும். இதன் பூக்கள் கரியாக சூரியகாந்தி மலர்களை ஒத்தி ரூக்கும் (படம் 10) (ஜீராஸல் என்ற இத்தாலியப்பதம் ஜெருஸலமாக மருவியித்தயன்றி இந்தக் கிழங்குப் பயிருக்கும் செருங்கலத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஜீராஸல் என்ற பதம் சூரியகாந்திப் பூவைக் குறிக்கின்றது).

பருவகாலமும் பூமியின் தன் மையும்.

இந்தப் பயிர் சுரப்பிரதேசத்தில் 4,000 அடிவரை உயரமான இடங்

களில் நன்கு வளரும். இப்பயிரை வெய்யிற்காலமான ஒன்னாவுக்கு பெப்பாவுரி மாதங்கள் தவிர வருடத்தின் எக்காலத்திலும் நடலாம். வெயில் படக்கூடிய திறந்த வெளியில் இது பயிரிடப்படுவேண்டும்.

நடுக்குறை.

1 அடி அகலமும் 6 அங்குல ஆழமும் உள்ள கிடங்குகள் தோண்டப்பட வேண்டும். இந்தக் கிடங்குகளை ஓன்றிலிருந்து ஒன்று 3 அடி தூரத்திலும் 2 அடி தூரத்திலுமிருக்க வேண்டும். கிடங்குகளில் நல்ல மேல் மண்ணும் கூட்டப்படுவும் மரசாம்பலும் கலந்து போட்டு நிறப்பி மேலே ஒரு சிறு திட்டு உண்ணன வேண்டும். கீழங்குகளை நடுவதற்கு 2 அங்குல துணக்களாக வெட்ட வேண்டும். ஒவ்வொரு துணையும் ஒவ்வொரு திட்டினதும் மத்தியில் கமார் 3 அங்குல ஆழத்தில் நடவேண்டும். ஆறு வாரங்களுக்கு ஒரு தடவை கிழங்கு நடுக்கொண்டு வந்தால் எக்காலமும் கிழங்கு கிடைத்தக்கொண்டு இருக்கும்.



படம் 10.—ஜெருஸலம் ஆட்டிசோக் செடியும் கிழங்குகளும்.

செய்கைபள்ளுதல்.

புல முனைக்க விடக்கூடாது. பயிர்கள் குமார் 1 அடி உயரத்துக்கு வளர்ந்ததும் ஒவ்வொரு பயின்னும் அடியை நோக்கி மன்னை இழுத்துக் குவித்துவிட வேண்டும். ஏறக்குறைய இரண்டாவது மாதத்திலிருந்து ஒன்றாண்டின் ஒன்றாகப் பூக்கள் தோன்றும். இவற்றைக் காலத்துக்குக் காலம் பறித்துவிட வேண்டும்.

சிழங்குகளிடுதல்.

ஏறக்குறைய மூன்றாவது மாதத்திலிருந்து ஜந்தாவது மாதம் வரை சிழங்குகள் பிடிக்கலாம். ஜந்தாவது மாதத்தில் பயிர்களுக்கு செத்துப்போகும். பயிர்கள் காடும். வரை நிலத்திலிருந்து விளைந்த சிழங்குகளைக் காட்டிலும் இளம் பருவத்தில் பிடுங்கிய சிழங்குகள் உருகியாகவிருக்கும். இந்தக் சிழங்குகளைச் சில தினங்களுக்கு மேல் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியாதாக்கயால் ஒவ்வொரு தட்டையும் சில நாள் உபயோகத்துக்குப் போதிய அளவு சிழங்குகளையே பூமியிலிருந்து விண்டி எடுக்கவேண்டும். நடவடிக்கை நோயில்லாத சுத்தமான சிழங்கு வட்டுக்களை பட்டுமீடுபோகிக்கவேண்டும்.

விளைவு.

ஒவ்வொரு பயின்னும் 5 முதல் 10 முதல்தன் சிழங்கு விளையும்.

5. மரவள்ளி.

மரவள்ளியில் தீரி நீரைகள் அதிகமாகவும் கணிச உப்புகள் நீயாய்மான அளவும் இருக்கின்றன. ஆனால் அதில் பிசிதங்களும் விடப்படும் “பி” யும் மிகவும் குறைவு. ஆகாரத்திலுள்ள தானியங்களில் ஒரு பகுதிக்குப் பதிலாக மரவள்ளிக் கிழங்கை உபயோகிக்கும்போது பிசிதம் அதிகம் உள்ள உணவுகளையும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கு வெட்டுப்பட்டால் அல்லது காயப்பட்டால் “பிரஹிக்” காட்சை வெளியிடக்கூடிய ஒரு பதார்த்தம் அக்கிழுங்கில் இருக்கிறது. ஆகவே மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது அதில் நச்சத்தன்மை உண்பாகக் கிருப்பதற்காக சில மூன்னெண்களில்கையான காரியங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். (“யத்த கால உணவு—என்ன உணவு வேண்டும்? என் உண்ண வேண்டும்?” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்).

பருவகாலமும் பூமியின் தன்மையும்.

மரவள்ளி ராப் பிரதேசத்தில் குமார் 4,000 அடிவரை உயரமான இடத்தில் நன்றாக வளர்கிறது. வரண்ட பிரதேசத்தில் நீர்ப்பாய்ச்சினாலன்றி காலபோக பருவகாலத்தில் பட்டுமீடு மரவள்ளி பயிரசெய்ய முடியும். ராப்பிரதேசத்தில் வெமிற்காலமான ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் தவிர்ந்த மற்ற எந்த மொத்தத்திலும் மரவள்ளி நடவாம்.

இளங்கள்.


மரவள்ளியில் அனேக இனங்கள் உண்டு. ஆனால் அவற்றிற்கு இலங்கையில் தனித்தனி பெயர் வழங்கப்பட்டிருக்கவில்லை.

நிலத்தெடுப் பண்படுத்தல்.

3 அடி சுதாமும் ஒரு அடி ஆழமுறைள் கிடங்குகள் தொண்டப்படவேண்டும். இந்தச் சிடங்குகளுக்கு இடையில் 5 அடி இடைவெளியிருக்க வேண்டும். இக்கிடங்குகளில் நல்ல மேல் மண்ணையும் கூட்டடெருவையும் சமையல்றையிலுள்ள மரச்சாம்பலையும் கலந்து போட்டு நீர்ப்பி ஒவ்வொரு கிடங்கின் மத்தியிலும் 6 அங்குல உயர்மூளை ஒரு திட்டு உண்டுபெண்ண வேண்டும்.

நடுக்கமுறை.

மண்ணிறமான மரவள்ளிக் கம்பின் நடுப்பாகத்திலிருந்து 6 அங்குல நீளமும் ஒரு அங்குல குறுக்களையுறைள்ள துண்டுகளை வெட்டி எடுத்து தரைக்குமேல் 2 அங்குலம் தெரியக்கூடியதாக நேராக நட வேண்டும். கட்டைகளை ஒவ்வொரு திட்டின் மத்தியிலும் கூண்ட வேண்டும். (படம்) ஒவ்வொரு திட்டிலும் ஒரு கட்டையை மேற்கொண்டப்படவேண்டும். கட்டையில் குள்ள முளைகள் இலை அடையாளத்துக்குக் கீழே இல்லாமல் மேலே இருக்கக்கூடியதாகச் சரி பார்த்து நடவேண்டும்.



படம் 11.—மரவள்ளிக் கட்டையை கூண்டும் விதம்.

செய்கைபள்ளுதல்.

மரவள்ளி வளரும் ஆரம்பாகத்தில் அடிக்கடி கீலைப்பிழங்கி மேற்பாய்ப் பயன்படுத்தி விடுவதைத்தவிர வெருஞ்சுறுப் செய்ய வேண்டிய அவசியமில்லை. எவ்வகையும் பெருச்சாலிகளும் இப்பயிருக்குத் தீங்கிலைக்கக்கூடுமாகயால் தோட்டத்தில் பொரிகள் வைக்கப்பட வேண்டும்.

சிழங்குபிடிடுங்குதல்.

பெரும்பாலான இனங்கள் 5 வரு மாதத்திலிருந்து பின்கப்படலாம். அதிக விளைவு கிடைக்கக்கூடிய கால அளவு இனத்துக் கேற்ப மாற்றபடும். பருவம் தப்பிப் பினாலிகளுக்கு சிழங்காகவும் வொராகவும் இருக்கும். நல்ல சிழங்குகள் தரும் கிடைக்கும் இனங்கள் விளைவதற்கு 6 முதல் 8 மாதங்கள் பிடிக்கும்.

விளைவு.

நற்சி ஆருவது மாதத்தில் ஒரு அடியில் 10 முதல் 40 ரூத்தல் சிழங்கு விளைவும், விளைவு செய்கைக்குத் தக்கடி கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும்.

சிழங்குகள் தரையிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று தினங்களுக்குள் பூர்யாகிக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் உபயோகிப்பது உதிதமல்ல. எப்பொழுதும் சிழங்கைத் திறந்த பாத்திரத்திலேயே கூடுக்க வேண்டும்.

அத்தியாயம் 10.

அவரை வகைகள்.

1. அவரை.

அவரை (படம் 12) இனம் காய்கள் போதாக்குள்ளனவை. அவரை ஒரு நல்ல மாக்கறிப் பதாரத்தம். அதில் நியாயமான அளவு பிசிதங்களும் கணிச உப்புகளும் விடப்பின்களும் உண்டு. அவரையின் மூழை உருசியையும் பெறுதற்கு அதை 7 முதல் 15 நிமிஷங்கள் வரை கொதி தண்ணீரில் வேக வைக்கவேண்டும்.

பருவகாலமும் பயிர் செய்தலும்.

இதை சாப்பிரதேசத்திலும் வரண்ட பிரதேசத்திலும் 3,000 அடி வரை உயரமான பகுதிகளில் பயிர் செய்யலாம்.

சுரப்பிரதேசம்.—ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் நீங்கலாக வருடம் முழுவதும்.

வரண்ட பிரதேசம்.—காலபோகம் : ஒக்டோபர், நவம்பர் மாதங்கள்.

சிறுபோகம் : மார்ச் முதல் மேமாதம் வரை.



படம் 12.—அவரை இலைகளும் காய்களும் வினதகளும்.

இளங்கள்.

அவரையில் இரண்டு இளங்கள் உண்டு. ஒன்று தோட்டத்தில் கொடிவிட்டுப் படரும் இனம். இது அதன் இனம் காய்களுக்காக பயிர் செய்யப்படுகிறது. மற்றது வயல்களில் கொடியாக வளரும் இனம். இந்த இனம் அதன் முறைக் காய்ந்த வினதக்குக்காக (மொச்சை) பயிரிடப்படுகிறது. முன் கூறிய இனம் சாப்பிரதேசத்திலும் வரண்ட பிரதேசத்திலுமான ஒவ்வொரு லீட்டுத் தோட்டத்திலும் நடப்படுதல் வேண்டும்.

அவரையில் வெள்ளை, கபில, சிகப்பு நிறப்புக்களும் வெள்ளை, பச்சை, கபில வர்ணங்கள் கலந்த காய்களும் வெள்ளை உணரு. வினதகளின் மேற்தோல் வெள்ளை, ஊதா, கபில, கறுப்பு வர்ணங்களதாக இருக்கும்.

நடுக்கமுறை.

படரும் இன அவரையின் வினதகளை மனவெட்டியால் வெட்டப்பட்ட 2 அங்குல ஆளாயுள்ள குழிகளில் நட வேண்டும். ஆனால் இரண்டடி ஆளாயும் 2 அடி அகலமும் உள்ள திடுக்குள் தோண்டி அவற்றில் நல்ல மேல் மனவெட்டியும் கூட்டிடருவையும் சாம்பலையும் கலந்து போட்டு நிரப்பி அதில் வினதகளை நட்டால் நல்ல விளைவு சிவாக்கும். அவரைச் செடியும் நீண்ட காலத்தக்கு ஜீவிதத்திருக்கும். குழிகள் ஒன்றிலிருந்து ஒன்று 3 அடி தூரத்திலிருக்க வேண்டும். வினதகள் சுமார் 4 இனங்களுக்குள் முளைக்கும். பயிர் கொடிவிட ஆரம்பித்ததும் படருவதற்குப் பந்தவில் பிடித்துவிட வேண்டும்.

காய் பறித்தல்.

காய்களைப் பிஞ்சாக இருக்கும்பொழுத பறிக்க வேண்டும். சில இனங்களில் சுமார் 2½ மாதங்களில் காய்பறிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடத்துக்கு அதிகமான காலம் வரை அடிக்கடி காய்கள் பறிக்கலாம்.

2. தோல் அவரை.

தோல் அவரை (படம் 13) அதிக போஷணைச் சத்துள்ளது. அதில் பிசிதங்கள் நிறைய உண்டு. கனிச உப்புகளும் விட்டமினக்களும் நியாயமான அளவு இருக்கின்றன. இலம் வினதகள் உண்ணப்படுகின்றன. அவை மிக உறுதிகரமானவை.

இது பல வருடங்களுக்கு ஜீவிதத்திருக்கக் கூடிய படரும் இன அவரைச் செடி இது சாப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் இருக்க வேண்டும். இதன் இலம் வினதகள் மட்டுமே உண்ணப்படுகின்றன.

பருவகாலமும் நிலத்தின் தள்ளமையும்.

இது அதிக மேடாக உள்ள இடங்களிலேயே நன்கு வளருமெனினும் ஈப்பிரதேசத்தில் எங்கு வேண்டுமானாலும் இதைப்பயிரிடலாம்.

இதை வருடம் முழுவதிலும் நடலாம். ஆனால் வெயிற்காலமான ஜனவரி பெப்ரவரி மாதங்களைத் தவித்துவிடுவது நலம்.

இனங்கள்.

இந்த அவரையில் இரண்டு முக்கிய வகுப்புகள் உண்டு. அவை சிறிய வினத இனம், பெரிய வினத இனம் எனப்படும். சிறிய வினத வகைகளில் உருண்டை வினத இனங்களும் தட்டை வினத இனங்களும் உண்டு. பெரிய வினத இனங்களின் வினதகள் தட்டையாக மட்டுமே இருக்கும். பலவேறு இனங்களின் வினதகளின் நிறமும் வித்தியாசமாக இருக்கும். இந்த அவரையில் வெள்ளை, கறுப்பு வினதகள் உண்டு. பெரிய வினத இனங்களே சிறந்தவை. இவற்றின் வினதகள் உருசியர்களும் உமைப்பதற்கு இலகுவாகவும் இருக்கும். சில நாடுகளில் இந்த இனங்கள் “பட்டர் போஞ்சி” என்று வழங்கப்படுகின்றன.

காய்கள் அகலமாகவும் தட்டையாகவும் இருக்கும். காயின் மூனை கூராக இருக்கும்.

நடுக்கமுறை.

விதைகளை மனவெட்டியால் வெட்டப்பட்ட 2 அங்குல ஆழமுள்ள குழிகளில் நடவேண்டும். ஆனால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள திடங்குகள் தொண்டிச் சுவர்றில் 2 மீல் மனவையும் கூட்டுறவையும் சாம்பலையும் கலந்து போட்டு நிரப்பி

மேலே ஒரு சிறிய திடு உண்டுபண்ணி அதில் விதை யை நட்டால் நல்ல பல்ள சிடக்கும். குழிகள் ஒன்றி விருந்த ஒன்று 3 அடி தூரத்திலிருக்க வேண்டும். விதைகள் சமார் 5 தினங்களுக்குள் முனைக்கும். பயிர்கள் சமார் 2 அடி உயரத்துக்கு வளர்ந்ததும் பட்டுவதற்குப் பந்தலில் பிடித்துவிட வேண்டும்.

காஸ் பறித்தல்.

சமார் 3 மாதகாலத்தின் சில இனங்களின் காய்கள் பறிப்பதற்குத் தயாராகிவிடும். ஒரு வருடத்தில் அடிக்கடி அனைக் கடலை காய்கள் பறிக்கலாம். சில வருடங்கள்வரை இச்செழியங்கு காய்க்கும். விலங்கள் முற்றுவதற்கு முன்னர் காய்கள் பறிக்கப்பட்டு வர்க்கும். பின்னர்

படம் 13.—தோல் அவரை இலைகளும் காய்களும் விதைகளும்.

அவற்றை உடைத்த இளம் விதைகளை இருவில் தண்ணிலில் போட்டுவைக்க வேண்டும். தண்ணிருக்குக் கொஞ்சம் உப்பு சோததுக்கொள்ள வேண்டும். மறு நாட் காலையில் ஒவ்வொரு விதையினதும் மேற்தோலை உரித்து எடுத்துவிட்டு விதையைச் சுறுமக்க வேண்டும்.

3. கோழி அவரை.

கோழி அவரை (படம் 14) யின் இளம் காய்கள் கரிசலமியப்பதற்கு மிகச் சிறந்தன வாகும். அவற்றில் பிசிதங்களும் கணிச ப்புகளும் விடப்பின்களும் நிறைய உள்ளது.

இது பல வருடங்களுக்கு ஜீவித்திருக்கக்கூடிய பட்டும் இன் அவரை செடி. இது ராப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு ஸ்டூத் தோட்டத்திலும் பயிரிப்பட வேண்டும்.



இதன் பூக்கள் மிகவும் பெரிதாகவும் லேசான் நீல வர்ணமுள்ளவாகவும் இருக்கும்-
காய்கள் முதல் 8 அங்குல நீளமுள்ளவாகவும் நாள்கு கருக்குகள் உள்ளவாகவும்
இருக்கும். இதன்

காய்களை	இளம்
பருயத்தில்	பறித்து
நறுகலிபோன்றிக்காய்	
சமைப்பது	போல்
சமைக்கலாம்.	

பருவகாலமும் நிலத்
தீன் தன்மையும்.

இந்த அவரையை
ஏப்பிரிதேசத்தில்
வெய்யிற்காலமான
ஜெவரி, பெப்ரவரி
மாதங்கள் தவிர்ந்த
வருடத்தின் மற்ற
எந்தக் காலத்திலும்
நட்டு உண்டுபண்ண
லாம்.

இனங்கள்.

இந்த அவரையில்
பல இனங்களுடன்கூட.
ஒவ்வொரு இனத்
திலும் காய் பறிக்க
ஆரம்பிக்கும் வயது
வெவ்வெளுக் கிருக்
கும். சில இனங்
களில்கொர 3 மாதங்
களில் காய் பறிக்க
லாம். வேறு சில
இனங்களில் காய்
பறிக்க சமாள் ந
மாதங்கள் பிடிக்கும். படம் 14.—கோழி அவரை இலைகளும் காய்களும் விவைகளும்.
நடைக்குழாய்.

விவைகள் மண்வெட்டியால் சிடங்கு வெட்டி அதில் நடஸாம். நல்ல பலன் சிடைக்க
வேண்டுமானால் சமாள் 2 அடி சதுராம் 2 அடி ஆழமுழுள்ள சிடங்குகள் ஒன்றிலிருந்து
ஒன்று 4 அடி தூந்தில் தோன் பய்ப்படு அவற்றில் நல்ல மேல் மண்ணெயும் கட்டிடஞ
வையும் சாம்பலெயும் கலந்து போட்டு நிரப்பி மீலை ஒரு சிறிய திட்டு உண்டுபண்ண
வேண்டும்.



விதைகளை கமார் 2 அங்குல ஆழத்தில் நடவேண்டும். துவவொரு நிலையத்திறும் 2 அல்லது 3 விதைகள் போடுவேண்டும். ஏறக்குறைய 5 தினங்களில் விதைகள் மூனைக்கும். கமார் 2 வாரங்களுக்குப் பின்னர் பலம் குளியிய பயிர்களைப் பிழுங்கி எடுத் திடவேண்டும். பயிர் கொடிவிட ஆரம்பித்ததும் படருவதற்குப் பந்தலில் பிடித்துவிட வேண்டும்.

பூமியை நன்கு பண்படுத்திவைக்க வேண்டும். பயிரைச் சுற்றியிருக்கின்ற அடியை நோக்கி இழுத்துக் குவித்தி சிறு திட்டு உண்டுபண்ணிவிட வேண்டும். காய்பறித்தல்.

கமார் மூன்று மாதங்களில் விரைவில் முற்றும் இனத்தின் இளம் காய்கறிகள் பறிப்பதற்குத் தயாராகிவிடும். சில வருடங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தட்டவை காய்கள் பறிக்கலாம்.

4. போஞ்சி.

போஞ்சியில் பிசிதங்களும் கனிச உப்புகளும் விட்டமின்களும் நீயாய்மான அளவு இருக்கின்றன. அதன் இளம் காய்கள் கறி சமைப்பதற்குச் சிறந்தனவாகும்.

இளம் காய்களாக உண்ணப்படும் அவரையினங்களில் போஞ்சிதான் மிகவும் பிரபலம் மானது. முற்றிய காய்களிலிருந்து சிடைக்கும் உலர்ந்த விதைகள் மர்த நாடுகளில் உபயோகிக்கப்படுகின்றன. அந்த நாடுகளில் இந்தப் பயிர் வயல்களில் நட்டு உண்டாக்கப் படுகிறது.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

போஞ்சி 1,000 அடிக்கு அதிகமான உயரமான இடத்தில் நன்கு வளரும். எனினும் சரப்பிரதேசத்தில் எந்த இடத்திறும் இதைப் பயிர் செய்யலாம். இதைக்கால போகத்திலும் சிறு போகத்திறும் நடவாம். பெரு மழைக்குப் பின்னரே இதை நடவேண்டும்.

இளங்கள்.

போஞ்சியில் இரண்டு இனங்கள் உண்டு. அவையாவன :—(1) 1½ அடி உயரத்துக்கு வளரும் செடிப்போஞ்சி, (2) கொடிப்போஞ்சி. இந்த இரு இனங்களிலும் பசுகள் நிறக்காய்களும் மஞ்சள் நிறக்காய்களும் காய்களும் இனங்கள் உண்டு. மஞ்சள் நிறக்காய்கள் காய்களும் இனம் பட்டா போஞ்சி என்படும். தும்பு இல்லாத இனங்களை மட்டுமே பயிரிடவேண்டும்.

நடுக்கழறு.

செடிப் போஞ்சியை 18 அங்குல தூரத்திலுள்ள வரிசைகளில் 3 முதல் 4 அங்குல இடைவெளிவிட்டு நடவேண்டும். பரும் இனப் போஞ்சியை 3 அடி தூரத்திலுள்ள வரிசைகளில் 9 அங்குல இடைவெளிவிட்டாவது ஒரு அடி தூரத்திலுள்ள இரட்டை வரிசைகளில் 9 அங்குல இடைவெளிவிட்டாவது நடவேண்டும். இரட்டை வரிசைகளுக்கிடையில் 4 அடி இடைவெளியிருக்க வேண்டும். படரும் இனப் போஞ்சிக்குப் பந்தல் போட்டுவிட வேண்டும். அல்லதுபொன்ற பயிர் வரிசைகளின் இரு தொங்கல்களிலும் கம்புகள் நட்டு தும்புக் கயிருகளைக் கட்டி அவற்றில் போஞ்சிக் கொடிகளைப் படரவிட வேண்டும்.

செய்வைப்பாலுதல்.

பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணை இடைவிடாது கிணறிவிட வேண்டும். அடிக்கடி போன்றிச் செடியின் அடியை நோக்கி மண்ணை இழுத்து முதலாவது இலை வரைக்கும் குவித்துவிட வேண்டும். இந்தப் பயிரை ஒரு ஜாதிப் பூச்சி நாசமாக்குவதால் அதைத் தடுப்பதற்காக இவ்விதம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

காய்பறித்தல்.

காய்களைப் பிஞ்சாக இருக்கும்பொழுது பறிக்க வேண்டும். பறிக்க வேண்டிய பருவ காலத்தை நினையிப்பதற்கு ஒரு காயை முறித்துப் பார்க்கவேண்டும். அவ்விதம் முறிக்கும்போது ஒரு தமிழும் இல்லாமல் சரிவா முறிந்தால் அதுவே பறிப்பதற்கு உரிய காலமாகும். செடிப் போன்றியின் காய்களை சமயர் 45 தினங்களில் பறிக்கலாம். படருமினப் போன்றியின் காய்களை 65 முதல் 80 தினங்களில் பறிக்கலாம்.

அத்தியாயம் 12.

கறிச்சரக்குகள்.

1. வெங்காயம்.

வெங்காயத்தில் கனிச உப்புகளும் விட்டமின “சி” யும் நியாயமான அளவு உண்டு. ஆனால் அதன் முக்கியமான குண விசேஷம் உணவை ஜீர்ணிக்கச்செய்ய உதவுவதேயா யாகும்.

பருவகாலம்.

இப்பயிர் விளைவதற்கு மூன்றுமாத காலம் பிடிப்பதாலும் வெங்காயம் விளைந்து கிணப்படும் கடைசி மாதத்தில் மழையில்லாதிருக்க வேண்டுமாகையாலும் இழக்காலும் பருவ காலங்களே வெங்காயம் பயிரிடுவதற்கு மிகவும் பொருத்தமானவையாகும் :—

ஈரப்பிரதேசம்—நவம்பரும் டிசம்பரும், ஜூனும், ஜூலையும்.

வரண்டபிரதேசம்—நவம்பரும், டிசம்பரும், மார்ச் முதல் ஜூலைவரை.

வாண்ட பிரதேசத்தில் நீர்பாய்ச்சுவதற்கான வசதிகள் இருக்கவேண்டும்.


பாத்திகள் நயாசெய்தல்.

மண்ணை முங்குல மூழத்துக்கு நன்றாகக் கிண்டி கூமார் 3 அடி அகலமும் 9 அங்குல உயரமுமின் பாத்திகள் தயார் யெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாத்திக்குமிடையே 1 அடி தான் இடைவெளியிருக்க வேண்டும். ஒரு கதுர அடிக்கு । ரூத்தல் வீதம் கூட்டெரு பாவப்பட்ட பின்னார் ஈக்குப்பைவாரியினால் மண்ணைச் சாத்தியப்பட்டவரை கட்டிமில்லாமல் மிகுதுவாக்கிவிட வேண்டும்.

நடைகமுறை.

முந்திய பருவகாலத்தில் கிடைத்த வெங்காயத்திலிருந்து அல்லது ஏந்தையிலிருந்து வாங்கும் வெங்காயத்திலிருந்து நன்கு விளைந்த வெங்காயகளைப் பொருக்கி எடுக்க வேண்டும். அதிக முளைகள் கிளம்பச் செய்வதற்காக ஒவ்வொரு வெங்காயத்தினதும்

நுணியை வெட்டி எறிந்துவிட்டு 6 அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில் 4 அங்குல தூர்த்துக்கு ஒன்றாக நடவேண்டும். வெங்காயத்தை அதிக ஆழத்தில் நடாமல் மேற்பாகம் தரையட்டத்துக்குக் கொஞ்சம் மேலே நிறக்கூடியதாக நடவேண்டும். விதத்தை முனைத்தாலும் யிர் மெதுவாக வளர்ந்து விரைவில் மடிந்துபோகும்.



படம் 15.—வெங்காயப் பாத்திகள்.

செய்கைபண்ணுதல்.

பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணைக் கைக் குப்பைவாரியினால் ஒழுங்காகக் கிண்டி மனி இறுகிப்போகாமலும் புல் முளைக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மண்மூக்குப் பிள்ளை மனி இறுகிப் போகுமானாக்கால கிண்டிவிட வேண்டியது மிகவும் அவசியமாகும். பயிர்கள் (படம் 15.) வளருவதற்கு எவ்வித தடையும் இருத்தலாகாது. பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியதாக மழை பெய்யாதிருந்தால் பாத்திகளுக்கு நன்கு தண்ணீர் விடவேண்டும்.

சமார் இரு மாதங்களுக்குப் பின்னர் வெங்காயம் உண்டாக ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு வெங்காயப் பயிரினதும் அடியையும் சுற்றியுள்ள மண்ணை விரவகளினால் அப்பற்பட்டதி விளைந்து வரும் வெங்காயங்கள் வெளியில் தெரியும்படி செய்துவிட வேண்டும், பயிர் வளாந்துவரும் எக்காலத்திலும் அதன் தணிகளை வெட்க்கட்டாது.

வெங்காயம் கிணநுதல்.

நட்ட மூன்று மாதங்களில் கிணுவதற்குத் தயாராகிவிடும். அதன் தணிகள் பழுத்தசு சருகாகும். வெங்காயத்தைக் கையினால் கிண்டி எடுக்கலாம். வெப்பிற் காலத்தில் வெங்காயம் கிண்டி எடுக்கப்பட வேண்டும். சில தினங்களுக்கு வெங்காயத்தை நிறவில் காயப்போட்டு அதன் பின்னர் தலைப்பினுள்ள காய்ந்த தணிகளையும் காய்ந்த வெளிப் பறத் தோல்களையும் அடியிலுள்ள வேர்களையும் அகற்றிக் கூதப்படுத்த வேண்டும்.

விளைவு.

இப்பயிர், செய்கை நிலைமைகளுக்கேற்றவாறு விளைவு தருவதால், விளைவு செய்கைக் கீத் தக்கபடி மாறுபடும். வழக்கமாக 12 முதல் 20 பஞ்சு வெங்காயம் கிடைக்கும். ஆனால் 40 பங்குவரை கூடப்பெற முடியும்.

சேமித்துவத்தீவ்.

வெங்காயத்தை நல்ல காற்றிருட்டமுள்ள அறையில் ராக்கைகளில் பரவிவைக்க வேண்டும். அவ்வது கன்னறைச் சாக்குகளில் போட்டு வைக்கவேண்டும். வெங்காயத்தைக் குவித்து வைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் வெங்காயத்தில் வெயர்வை உண்டால் அழுகிப் போகக்கூடும். காலத்துக்குக் காலம் வெங்காயத்தை ஆராய்ந்து பார்த்து அழுகிய வெங்காயங்கள் காணப்பட்டால் அவற்றை அப்புறப்படுத்திவிடவேண்டும்.

2. மிளகாய்.

மிளகாயில் விட்டமின் “சி” உண்டு. மிளகாய் வயிற்றில் எரிவை¹ உண்டுபென்னாலும் மாண்யால் சொற்பமாகவே பாவிக்க வேண்டும்.

இவகையில் மிளகாய் இரண்டு வகையில் பாவிக்கப்படுகிறது. அவையாவன :— (1) பச்சை மிளகாய் (படம் 16, இல. 1); (2) காய்ந்த மிளகாய் (படம் 16, இல 2); நமக்குத் தேவையான காய்ந்த மிளகாயில் பெரும்பகுதி முக்கியமாக இந்தியாதிலிருந்து இறக்குமதியாகின்றது.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

மிளகாய் கமார் 2,000 அடிவரை உயர்மூல்கள் இடங்களில் பயிர் செய்யப்படலாம். காய்ந்த மிளகாய் உற்பத்தி செய்வதற்கு வராண்ட பிரதேசமே மிகவும் அநுகலமானதா யிருப்பினும் ஈாப்பிரதேசத்தில் காலபோகத்தின்பொது திருப்பிரகாரமாக விளைக்கொய்யலாம். ஈாப்பிரதேசத்தில் மிளகாய்ப் பழங்களை உலர்த்துவதற்கு ஜனவரி, பெர்வரி, மார்ச் மாதங்கள் தகுதியானவை. ஈாப்பிரதேசத்தில் சிறு போகத்தின் போது பச்சை மிளகாய் பயிர் செய்யலாம். வீட்டுத் தோட்டத்தில் சிறு அளவில் மிளகாய் பயிர் செய்யப்பட்டால் பழத்த மிளகாய்களைப் பறித்து வெயில் ஏறிக்கும்பொழுது காயவைத்து கொள்ளலாம்.

ஈரப்பிரதேசம் : காலபோகம் : நாற்றுமேடை போடுதல்—ஆகஸ்ட், செப்டெம்பர்.

சிறுபோகம் : நாற்றுமேடை போடுதல்—ஒக்டோபர், நவம்பர்.

வரலாபபிரதேசம் : காலபோகம்; நாற்றுமேடை போடுதல்—ஒக்டோபர், செப்டெம்பர். பிடிக்கு நடுதல்—ஒக்டோபர்-ஏப்ரில்.

சிறுபோகம் : நாற்றுமேடை போடுதல் : பெப்ரவரி-ஏப்ரில், பிடிக்கு நடுதல்—மார்ச்-மே.


வராண்ட பிரதேசத்தில் டிசெம்பர் முதல் மேவரை பிடிக்கி நடப்பட்ட பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

இளங்கள்.

தூந்துக்குடி மிளகாய் (படம் 16, இல. 2.), ஈரப்பிரதேசத்திலும், வராண்ட பிரதேசத் திலும் பயிரிடுதற்குப் பிறந்த காய்ந்த மிளகாயாலும். ஒவ்வொரு செய்கையின் போதும் முதல் பறிக்கும் காய்களை பச்சை மிளகாயாக உபயோகிக்கலாம். அதன் பின்னரும் வேண்டியபொது பச்சை மிளகாய் பறித்துக்கொள்ளலாம்.

நாற்றுமேடைகள் தயாரித்தல்.

வினதகளை எப்பொழுதும் நாற்று மேடைகளில் வினதத்து நாற்றுகள் பிடிக்க நடவடிக்கை அடிக்குத் தயாரானதும் வேறு இடத்தில் பிடிக்கி நடவேண்டும். 3 அடி அகலமும் வசதிக்கேற்ற நீளமும் உள்ள பாத்திகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு



படம் 16.—(1) பச்சை மிளகாய்,
(2) காய்ந்தமிளகாய்.

மிடையில் 1 அடி அகலமுள்ள வாய்க்கால்கள் இருக்க வேண்டும். ஒரு சதுர அடிக்கு 1 ரூத்தல் வீதம் பச்சை போடப்பட வேண்டும். வினதகளை சம அளவான மணலுடன் கலந்து பாத்திகளுக்குக் குறுக்கே மட்டமான விளிம்பு உள்ள பலைக்கயக்கொண்டு அங்கு ஆழமான கோடுகளை 3 அங்குல தூராத்துக்கு ஒன்றுக்கு இழுத்து அவற்றில் வினதக் கேவன்டும். 30 ரூதா அடிக்கு 1 அவுண்ண வீதம் வினதகளை வினதக்க கேவன்டும். வினதத்த பின்னர் அக்கோடுகளை மணலுடல் மூடி இறுக்கி அழுகிவிட்டு பாத்திக்கலுக்கு நன்கு தண்ணீர் தெளித்து நிலத்தில் வெயிலாவது காற்றுவது பட்டு சாம் காய்ந்து போகாதிருப்பற்காக வெவ்வொரு பாத்திக்கும் வைக்கோவினால் அல்லது கிடுகினால் நிழல்போடு வைக்கவேண்டும். பாத்தி களுக்குத் தினமும் தண்ணீர் விடவேண்டும். ஏழாவது தினத்தில் முனைகள் நிலமட்டத்துக்கு மேல் தெரியும்போது மறைப்பை அகற்றிவிடுக.

புல் முளைக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாக்கைபிடியில் 3 அங்குல ஆணி ஒன்றை அடித்து நாற்று வரிசைகளுக்கிடையே போட்டு இழுத்த நிலத்தைக் கிண்டிவிட வேண்டும். வெய்யிற காலமாயிருந்தால் பாத்திக்கலுக்கு ஒழுங்காகத் தண்ணீர்விட வேண்டும்.

பிடுங்கி நடுதல்.

நாற்றுகள் 4 முதல் 6 வாரப் பயிரானதும் பிடுங்கி நடலாம். பிடுங்கி நடும் இடம் ஒரு சதுர அடிக்கு ஒரு ரூத்தல் வீதம் கூட்டபெற பண்படுத்தப்பட்டு ராப் பிரதேசத்திலும் வரண்ட பிரதேசத்தில் மகாபோகத்தின் ஓதும்! அங்கு உயர் மூளை வரம்புகள் போடப்பட வேண்டும். இந்த வரம்புகள் ஒன்றிலிருந்து ஒன்று இரண்டு அடி தூரத்திலிருக்க வேண்டும். நாற்றுகளை மேடையிலிருந்து பிடுங்கிய பின்னர் அவற்றின தலையுபுகளை முறித்து விட்டுத்து கூரிய கம்பின் உயவிதால் ஒவ்வொரு வரம்பினதும் உச்சியில் 2 அடி இடைவெளிவிட்டு நடவேண்டும். ஒவ்வொரு நிலையத்திலும் 2 முதல் 3 நாற்றுகளை நடவேண்டும். இங்கு வாரங்களுக்குப் பின்னர் ஒரு நிலைத்தில் நல்ல பயிராக ஒன்றை நிற்கவிட்டு மற்றப் பயிர்களைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும்.

செய்கைபள்ளத்துறை.

புல் முளைக்காதபடி பாதுகார்த்து நிலத்தைக் கிண்டிவிட வேண்டும். நாற்று நட்டு கமாரி 3 வாரங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு செடியின் அடியையும் தோக்கி மன்னை இழுத்துவிட வேண்டும்.

மின்காய் பறித்தல்.

ஏறகுறைய இரண்டு மாதங்களில் மின்காய் பறிக்க ஆரம்பிக்கலாம். முதலில் காம் மின்காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். இதனால் பின்னர் காயப்போவதற்கு பறிக்கும்போது ஏராளமான பழுத்த மின்காய்கள் சிகட்கும். ஏறக்குறைய 7 தடவைகள் பறித்தபின்னர் விளைவு மிகவும் குறைவடைந்து இலைகள் கருள ஆரம்பிக்கும் போது மின்காய்ச் செடிகளை வேருடன் பிடிக்க எடுத்துவிட வேண்டும்.

காயவைத்தல்.

பழுத்த மின்காய்களைப் பறித்த பின்னர் அவை நல்ல சிவப்பு நிறமடைவதற்கு கமார் 2 தினங்கள் வரை வீட்டுக்குள் போட்டு வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 10 தினங்கள் வரை அவற்றை வெய்யிலில் காயவிட வேண்டும். இக்காலத்திற்குள் அவை நன்கு காய்ந்துவிடும். வெய்யிலில் காயப்போடும் மூன்றாவது தினத்தில் வெய்யிலில் வைப்பதற்குமுன்னால் மின்காய்களைக் காலால் மிதித்து அவ்வது ஒரு உருணையால் நச்சி செமித்து வைப்பதற்கு தடையாக்கவேண்டும்.

விளைவு.

ஒவ்வொரு செடியிலும் ஒரு அவுள்ள பழ மின்காய்கள் (60 காய்கள்) காய்க்க வேண்டும். இந்த மின்காய் தூத்துக்குடி இனமாக இருந்தால் காயப்போட்டு எடுக்கும் போது 2 அவுள்ள நிறையுள்ளதாயிருக்கும்.

3. மின்கு.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

மின்கு சரப் பிரதேசத்தில் மட்டும் கமார் 2,000 அடிவரை உயரமான பகுதியில் உண்டுபண்ணப்படலாம். வட-கிழக்கு தென்-மேற்கு பருவக் காற்று மழைக்காலத்தில் மின்கைப் பயிரிடவேண்டும்.

நடுக்கழற்று.

மின்குக் கொடி படருவதற்கு ஒரு ஆதரவு வேண்டியிருப்பதால் அதைத் தோட்டத்தி னுள்ள மாங்களின் அடியில் நட்டு வளர்க்க வேண்டும். 2 அடி அகலமும் 1½ அடி ஆழமுமான சிடங்குகளில் நல்ல மேல் மண்ணையும் கூட்டுருவையும் சாம்பஸையும் கலந்து போட்டு நிறப்பி மேலே ஒரு சிறிய திட்ட உண்டாக்க வேண்டும்.

நல்ல விளைவதற்கும் மின்குக் கொடியிலிருந்து கமார் 10 அங்குல நீளமான பதியங்களை தெரிந்தெடுக்கப்பட வேண்டும். இந்தப் பதியங்கள் நுனியிலுள்ள தண்டுகளிலிருந்து அல்லது ஒவ்வொரு கொடியின் அடியிலும் தரையில் படருவனபோல் பக்க வாட்டில் மூனைக்கும் கொடிகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும். இப்பதியங்களில் நூற்றுக்கு 25 வீதமானவை மட்டுமே பயிராகுமாக்கயால் போடிய அளவு அதிக பதியங்களை எடுத்து ஒரு நாற்று மேடையில் நடவேண்டும். அவை வேர்விடத்தும் வேர்களைச் சுற்றியுள்ள மண்ணேறி அவற்றைப் பேர்த்து எடுக்க வேண்டும்.

கெஷ்கைப்பள்ளுதல்.

கொடிகளைச் சுற்றியுள்ள நிலம் இறுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது வருடத்தில் கொடிகளின் அடியை நோக்கி மன்னை இழுத்துக் குவித்துவிட வேண்டும்.

காய் பறித்தல்.

கொடி நட்ட 3 வது வருடத்தில் முதன் முறையாக காய் பறிக்கலாம். 5 வது வருடத்துக்கும் 13 வது வருடத்துக்கும்பெயரில் மிகக் கூறித்தான் விழவு ஸ்டெக்கும். காய்கள் சிவப்பு நிறமடைந்ததும் அவற்றைப் பறித்துவிட வேண்டும். ஒரு வருடத்தில் இருமுறை காய்கள் பறிக்கலாம்.

விளைவு.

சாரசி ஒரு கொடிமில் கமார் 4 ரூத்தல் மினாகு காய்க்கும். பழக்கொத்துகளைப் பறித்த பின்னர் பழங்களைக் கைமினால் வெவ்வேறுக்கி பத்து நிமிஷங்களுக்குக் கொதி தண்ணீரில் போட்டுவைக்க வேண்டும். அதன் பின் அவற்றைப் பாய்களில் பாலி வெயிலில் உலர்விட வேண்டும். 3 அல்லது 4 தினங்களில் அவை உள்ளதுப்பட்டுவிட வேண்டும்.

அத்தியாயம் 12.

காங்கரிகள்.

1. கீரூ.

காங்கறிகளுள், கீரூ வகைகள் அதிக போதுக்குள்ளவையாக இருப்பதால் முதன்மை வதானாம் வகிக்கின்றன. கீரூகளில் கனிச உப்புகளும் விடப்பின்களும் மனிதது சிட்கிளின்றன. கீரூகளில் பெரும்பாலும் அயம், கரோடன் (இது சூம்பில் விடப்பின் “ஏ” ஆக மாறுகிறது) விட்டுபின் “சி” ஆகியவை அதிகம் உண்டு. முளைக்கீரூ, வங்காயை, முருங்கை, கக்கத்தி கீரூகளில் சுண்ணன் மூலமும் நிறைய உண்டு. கீரூகளை பசுவையாகப் பசுதி செய்து (வல்லாரையும் சளாரும்) அவ்வது லோக அவித்து சுண்டல் செய்து சாப்பிடுவது பிக்கும் நிலை.

(1).—முளைக்கீரூ.

உயர்ந்த தணு இல்லாத பசுவை இலைத்தனம்படம் 17) பயிரிப்பட வேண்டும். வினதகளை ஒன்றிலிருந்து ஒன்று 1 அடி தராத்திலூள்ள வரிசைகளில் கூட அங்குல ஆழத்தில் வினதக்க வேண்டும். கீரூ முளைகள் சில அங்குல உயரத்துக்கு வரைந்ததும் 6 அங்குல இடைவெளியுள்ள ஒவ்வொரு நிலையத்திலும் ஓண்டு பயிர்களை நிற்கவிட்டு மற்றப் பயிர்களைப் பிடுகிவிட வேண்டும். சுமார் 3 முதல் 4 வாரங்களில் அவை 1 அடிக்கு மேல் வளர்ந்ததும் தேவைக்கேற்ற வாறு அவற்றைப் பிடுங்கி எடுக்கலாம். அல்லது காலத் தக்குக் காலம் இலைகளை வெட்டிக்கொள்ளலாம். பெரிய செடிகளிலிருந்து பதியங்கள் எடுத்து நடளாம். ஆனால் அவை நாற்றுகளைப்போல் செழித்து வளர்மாட்டா.



படம் 17.—முளைக்கீரூ.

(II.)—வல்லானை.

வல்லானையில் நோக வளரும் பெரிய இலை கள் உள்ள இனத்தை (படம் 18)யே பயிர்களையு வேண்டும். சிறிய இலைகள் உள்ள படரும் இனம் விரும்பத் தக்கதல்ல.



படம் 18.—வல்லானை.

சரப்பற்றும் நிழலும் உள்ள இடத்தைத் தெரிவு செய்வேண்டும். அல்லது பள்ளமான பாத்திகல் ஸிரப்பட வேண்டும். வல்லானையின் தாய்ச்செழியிலிருந்து வேருடன் கூடிய சிறு பிரிவுகளை எடுத்து சீ அங்குல தூரத்துக்கு ஒன்றுக் கூட வேண்டும். பயிர்கள் நல்கு வேறுதுறி வளர்ந்ததும் இலைகளைக் காலத்துக்குக் காலம் வெட்டி எடுக்கலாம்.

(III.)—பச்சி.

பச்சி நிழலில் நன்கு வளரும். அப்பொழுது அதில் தடித்த கருமப்பச்சை நிறமுள்ள இலைகள் வரும். ஒன்றிலிருந்து ஒன்று 1½ அடி தூரத்திலுள்ள விரிசைகளில் 1 அடி



படம் 19.—பச்சி பந்தலில் படரவிடப்பட்டிருக்கிறது.

இடைவெளிவிட்டு ஒவ்வொரு இடத்திலும் முன்று விதைகள் தெரிய விதைகளை விதைக்க வேண்டும். சுமார் 2 வாசங் களுக்கப் பிள்ளை ஒவ்வொரு இடத்திலும் சிறந்த பயிரை மட்டும் நிர்க்கி டு மர்றப் பயிர் கூடப் பிடுக்கி எடுத்துவிட வேண்டும். கமரா 2 மாதங்களில் பயிர்கள் கொட்டிவிட ஆரம்பிக்கும் போது அவற்றை 2 மடி உயர் மூளை படிவுவன் பந்தங்களில் (படம் 19) படருவதற்குப் பிடித்து விட வேண்டும்.

படியங்களையும் நடவாம். ஆனால் அவற்றிலிருந்து உண்டாலும் பயிர்கள் விவரவில் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கும்.

சாணம்போட்டால் பச்சி செழிப்பாக வரும். அப்பொழுது பெரிய இலைகளைத் தரும். சில இலைகள் 1 அடி குறுக்களைவு உள்ளனவாகவும் இருக்கும். இலைகளை அடியிலிருந்து பறித்துவர வேண்டும்.

(IV.)—கங்குள்.

சரப்பற்றுள்ள ஒரு இடம் தெரிவுசெய்யப்பட வேண்டும் அல்லது பள்ளமான பாத்திகளில் இதைப் பயிரிடவேண்டும்.



படம் 20.—கங்குள்.

(v.)—பொன்னுங்காணி.

இது வெகு துரிதமாக வளரும் பயிர். இது அனைக் கெல்லிய கொடிகள் விட்டு அடர்த்தியாக வளரும். சுமார் 6 அங்குல நீளமுள்ள பதியங்களை ஒரு அடி தூரத்துக்கு ஒன்றுக் கூடுவதும்.

(படம் 21.)



படம் 21.—பொன்னுங்காணி.

(vi.)—அகத்தி.

ஒரு குடிமயத்துக்கு 2 அல்லது 3 மாங்கள் போதும். ஒன்றிலிருந்து ஒன்று 8 அடி தூரத்தில் உள்ள நன்கு பசுளையிடப்பட்ட சிடங்குள்ளில் சுமார் ¼ அங்குல ஆழத்தில் விதைகளை நடவேண்டும். ஒவ்வொரு சிடங்குளும் சுமார் 4 விதைகள் போடவேண்டும். பயிர்கள் சுமார் 8 அங்குல உயரத்துக்கு வளர்ந்தும் ஒன்றை மட்டும் நிற்கவிட்டு மற்றப் பயிர்களைப் பிருங்கிட வேண்டும்.

(vii.)—முருங்கை.

இந்த மாத்தைப் பள்ளப் பிரதேச வரண்ட பிராந்தியங்களில் மட்டுமே நடவேண்டும். இது முக்கியமாக அதன் இலம் காய்களுக்காகவே வளர்க்கப்படுகின்றதெனினும் இதன் இலைகள் அதிக உபயோகமானவை. அவற்றை அதிகமாக உபயோகிக்க வேண்டும். நல்ல முற்றிய சிளைகளிலிருந்து சுமார் 5 அடி நீளமும் 1½ அங்குலம் குறுக்கானவு முள்ள தடிகளை வெட்டி எடுத்து நன்கு பசுளையிடப்பட்ட குழிகளில் நடவேண்டும். ஏறக்குறைய ஒரு வருடத்தில் இந்த மரம் காய்க்க ஆரம்பிக்கும்.

சுமார் 8 அங்குல நீளமுள்ள பதியங்களை 1½ அடி தூரத்திலுள்ள வறி சைகளில் 1 அடி இடைவெளி விட்டு நடவேண்டும். இந்தப் பயிர் அம்புவடிவ மானு இலைகள் (படம் 20) உள்ள நீண்ட கெரடிகள் விடும். கொடிகளை அடிக்கடி வெட்டி உபயோகிக்க வேண்டும்.

(viii.)—கலார்ட்.

கலார்ட் சிறந்த குண விசேஷங்கள் உள்ள கிரை. இதைப் பயிரிடுவதற்கு மேலே சொல்லப்பட்ட கிரைகளைவிட அதிக கவனம் செலுத்த வேண்டும். இது மேட்டிப் பிரதேசத்தில் தான் நன்கு பயிராகும். பள்ளப் பிரதேசத்திலும் வெற்றிகரமாகப் பயிரிடமுடியும்.

இதில் இரு இனங்கள் உண்டு. ஒரு இனம் கோவாவைப்போல் உருண்ணடையான முட்டையுள்ளதாக இருக்கும். மற்ற இனம் மொக்குகள் வடிவான முட்டையுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் நீளமாகவும் அகலமில்லாமலுமிருக்கும். முந்திய இன சலார்ட் மிகவும் உருசியாக இருக்கும்.

வினதகள் மிகவும் சோனாவையாகையால் அதைப்போல் இரண்டு மடங்கு நிறையுள்ள காயந்த மனைவோடு கலந்து நன்கு தண்ணீர் ஊற்றப்பட்ட நாற்று மேடையில் 3 அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில் சுமார் $\frac{1}{2}$ அங்குல சூழத்தில் வினதக்கப்பட வேண்டும். வினதகளை எறும்பு இழுத்துக்கொண்டு போகாதபடி தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முளைகள் சுமார் 2 அங்குல உயரத்துக்கு வளர்ந்ததும் அவற்றைப் பிடிந்து அதிக பயனை போட்டு நன்கு தயார் செய்யப்பட்ட பாத்திகளில் 8 அங்குல தூரத்துக்கு ஒன்றாக நடவேண்டும். பயிர்களின் வளர்ச்சி எவ்வளவிலும் தடைப்பட வாகாது. எந்தச் சமயத்திலாவது நிலம் காய்ந்தால் பாத்திகளுக்குத் தாராளமாகத் தண்ணீரிலை வேண்டும்.

இப்பயிர் விளைவதற்கு 3 வாரங்கள் பிடிக்கும். முட்டை கட்டியவுடன் அதை வப்போகத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். முற்றுவதற்கு முன்னர் உபயோகிக்க வேண்டும். அல்லது போன்ற இலைகள் விழைப்பாகவும் கூப்புகளுக்கு உபயோகிக்கலாம். இலை பயிர்களை அடுத்த பருவகாலத்துக்கு வேண்டிய வினதகளை எடுப்பதற்காக காம்த்து முற்றவிட வாய்க்காலமாக வேண்டும்.

2. வெண்டி.

வெண்டி ஒரு பிரபலமான மரக்கறிப் பதார்த்தம். அதில் கனிச உப்புகளும் விட்டு மின்களும் உண்டு. “பி” வர்க்கத்தைச்சேர்ந்த ஒரு விட்டமினு “சிபோபிளேவின்” அதில் அதிகமுன்று. வெண்டிக்காயை சூப்புகளுக்கு உபயோகிக்கலாம். இறங்கி அல்லது மின்னுடே சேர்த்து சமைக்கலாம். அல்லது கறிசமைப்பதற்கு உபயோகிக்கலாம். பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

இந்தப் பயிரை சாப் பிரதேசத்திலும் வாண்ட பிரதேசத்திலும் சுமார் 4,000 அடிவசை உயரமான பகுதிகளில் உண்டுபண்ணலாம். சாப்பிரதேசத்திலும் வாண்ட பிரதேசத்திலும் பருவகாற்று மழைகளின் போது இதை நட்டாலும். இதர காலங்களில் நட்டால் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் அல்லது நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

இனங்கள்.

வெண்டியில் அனேக இனங்கள் உண்டு. அவற்றில்—

- (அ) மிருதுவான அல்லது சீணப்புள்ள,
- (ஆ) உருண்ணடையான அல்லது மூலைவிழுந்த,
- (இ) நீண்ட பெல்லிய அல்லது குட்டையான தடித்த,
- (ஈ) கரும்பசை அல்லது சோன பச்சை நிறக்காய்கள் காய்க்கும்.

மிருதுவான, உருண்ணடை வடிவான, நீண்ட, மெல்லிய கரும்பசை நிறக்காய்கள் காய்க்கும் இனத்தை மட்டுமே பயிரிட வேண்டும் (படம் 22.)



படம் 23.—கெவள்ளி.

நடேகமுறை.

ஒரு அடி அகலமும் தரு அடி ஆழமும் உள்ள சிடங்குகளைக் கிள்ளடி அவற்றில் நன்றை மேல் மண்ணையும் கூட்டுருவையும் கண்து போட்டு நிரப்பி மேலே ஒரு சிறிய திட்ட உண்டுபதின்விட்டும். சிடங்குகளுக்கிடையில் ஒரு பக்கத்தால் 3 அடி தூரமும் மற்றும் பக்கத்தால் 2 அடி தூரமும் இட்டுவெளியிருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தில் மத்தியிலும் 4 முதல் 5 விதைகளை 2 அங்குல ஆழத்தில் உணரிவிருந்து உள்ளு 3 முதல் 4 அங்குல தூரத்தில் இருக்கக் கூடியதாக நடவேண்டும். 4 அல்லது 5 தினங்களில் விதைகள் முனைக்கும்.

செய்கைபள்ளுதல்.

இரண்டு வரப் பயிரானதும் ஒவ்வொரு இடத்திலும் அதிக செழிப்பான இரண்டு கன்றுகளை நிறுவ்விட்டு மற்றும் கன்றுகளைப் பிழுங்கிவிட வேண்டும்.

நிலத்தை நன்றா பண்புத்திவிட வேண்டும். நட்டு ஒரு மாதமான பின்னர் பயிர் களின அழியை நோக்கி மன்னை வாரிக் குவித்துவிட வேண்டும்.

காய் பறித்தல்.

புதுபிக்க ஆய்வித்த சில தினங்களுக்குள் காய்கள் பறிப்பதற்குக் தயாராயிவிடு இதன காய்கள் மிகவும் துரிதமாக வளரும்.

காய்களை எப்பொழுதும் பிஞ்சாகவே பறிக்க வேண்டும். 7 வார வாரத்துக்கும் 12 வார வாரத்துக்குமிடையே அனேக தடவை காய்கள் பறிக்கலாம். ஒரு ஏக்கரில் 30,000 முதல் 50,000 காய்கள் வரை (ஒரு செழியில் 6 முதல் 10 காய்கள்) காய்க்கும்.

3. கத்தார்.

கத்தரிக்காமில் கனிக உப்புகளும் விடபின்களும் நியாயமான அளவு உண்டு. கத்தரிக்காம் மிகவும் உருசிகரமான மரக்கறிப் பதாரத்தம்.

பருவகாலமும் நிலத்தின் தனிமையும்.

இப்பயிரை ஈரபிரதோசத்திலும் வரண்ட பிரதோசத்திலும் சமார் 3,000 அடிவரை உயரமான பகுதிகளில் உண்டுபண்ணலாம். வட சிழக்குப் பருவகாற்று மறைந்த காலத்தில் இரு பிரதோசங்களிலும் இதைப் பயிர் செய்யலாம். தென் மேற்குப் பருவங்களில் காற்று மறைக்காலத்தில் ஈரபிரதோசத்தில் மட்டும் பயிர் செய்யமுடியும். வருடத்தின் இதர காலங்களில் வரண்ட பிரதோசத்தில் இப்பயிர் செய்வதானால் தன்னீர் விடுதலை அல்லது நீர்பாய்ச்கதல் அவசியமாகும்.

இனங்கள்.

கத்தரிக்காய்கள் இனத்துக்கேற்ப உருவத்திலும் நிறத்திலும் மாறுபாடுகையனவாக இருக்கும். காய்கள் நீளமாக (படம் 23.) அல்லது உருண்டையாக இருக்கும். கத்தரிக்காய்கள் அதைப் பச்சை; வெள்ளை நிறமுள்ளனவாக அல்லது வரி உள்ளனவாக இருக்கும்.

நடைகமுறை.



விதைகளை நாற்றுமேடையில் 5 அங்குல இடை வெளியுள்ள வரிசைகளில் 2 அங்குல ஆழத்தில் விதைக்க வேண்டும். பழிரிடப்படும் இடம் சிற்தாக இருந்தால் சட்டிகளிலாவது பெட்டிகளிலாவது விதைகளை முனைக்கப்போடாம். விதைகளை சம அளவு மிருதவான மணதுடன் கலந்து 75 சதுர அடி வில்தீரணமுள்ள நாற்று மேடைக்கு 1 அவுண்ண வீதம் விதைக்க வேண்டும். விதைகள் 3 அல்லது 4 தினங்களில் முனைத்து தரைக்குமேல் வந்துவிடும். அதுவரை மேடைக்கு நிற்றல் போட்டுவைக்க வேண்டும். கூமார் 4 அங்குல உயரத்துக்கு வளர்ந்ததும் அல்லது ஒரு மாதமானதும் நாற்றுவைப் பிடுங்கி 3 அடி இடைவெளியுள்ள வரிசைகளில் 2 அடி தூரத்துக்கு ஒன்று வீதம் நடவேண்டும்.

செய்கைபள்ளுதல்.

மண்ணெங்க சின்டி இளக்கிவிட வேண்டும். கத்தரிச் செடிகள் இரண்டு மாதப் பயிரானதும் அவற்றின் அடியை நோக்கி மண்ணெங் வாரிக் குவித்துவிட வேண்டும்.

காய்கள் பறித்தல்.

மூன்று அல்லது நான்கு மாதங்களில் காய்கள் பறிக்க ஆரம்பிக்கலாம். பலதடவை காய்கள் பறிக்கலாம். எப்பொழுதும் காய்கள் பழுத்து மஞ்சள் நிற்மடைவதற்கு முன்னர் அவற்றைப் பறிக்க வேண்டும். பருவகாலம் முடிந்ததும் செடிகளைப் பிடுங்கி ஏறிந்துவிட வேண்டும். பிடுங்கி ஏறியாது விட்டு வைத்தால் அவற்றில் நோய் உண்டாகி அடுத்த பருவகாலத்திய பயிர் களுக்குத் தொற்றக்கூடும்.

4. தக்காவளி.

தக்காவளியில் விட்டபின்கள் நீறைய உண்டு. முக்கியமாக “ஏ” “இ” விட்டபின்கள் அடிகமுண்டு. இந்த விட்டபின்கள் தக்காவளிக்காலைச் சமையல் செய்வதால் பெருக பாலும் அழிந்து போவதால் சமைக்காமல் பச்சையாகப் பச்சடிசெய்து காப்பிடுவதே நல்லது.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

பண்டாரவளை போன்ற குளிர்ச்சியான காய்ந்த பிரதேசம் இது பயிரிலுவதற்கு மிகவும் பொருத்தமானதாகும். ஆனால் வரண்ட பிரதேசங்களில் காலபோகத்தின் போது நல்ல பலன் கிடைக்கும். ஈரப்பிராந்தியத்தில் முக்கியமாக தாழ்ந்த பிரதேசத்தின் தக்காவளிப் பயிர் ஒருவித நோய் காரணமாக வாடியபோமலிழிரது. தாதிரிஷ்டவஸமாக இந்த நோய்க்குப் பரிகாரம் கண்டு பிடிக்கப்படவில்லை.

இனங்கள்.

பலவேறு இனங்களினதும் காய்கள் பருமனிலும், உருவத்திலும், தன்மையிலும் வேறுபட்டிருக்கும். அழவழப்பான உருண்டைக் காய்காய்க்கும் இனத்தையே பயிரிடவேண்டும்.

தடுக்கமுறை.

விதைகளை சட்டிகளில் அல்லது பெட்டிகளில் நிறை நிறையாக விதைத்து ஏறும்புகள் விதைகளை எடுத்துச் செல்ல முடியாதபடி விதைகளை முனைக்கும்வரை அவற்றை (சட்டிகளை அல்லது பெட்டிகளை) தண்ணீருக்கு மேல் நிற்கவேங்க வேண்டும். அதிக நிலத்தில் பயிர் செய்வதானால் பாதி திகளில் விதைத்து ஏறும்புகள் போக முடியாதபடி சுற்றிவரசாம்புல் தூவிலிடவேண்டும்.

10 முதல் 14 தினங்களுக்குப் பின்னர் அல்லது பயிர்கள் 3 முதல் 4 அங்குலத்துக்கு வளர்ந்த பின்னர் தக்காவிக் கன்றுகளை வேறு பெட்டிகளில் அல்லது சட்டிகளில் பிடுங்கி நடவேண்டும். கன்றுகள் ஒன்றிலிருந்தொன்று 5 அங்குல தூரத்திலிருக்க வேண்டும்.

கன்றுகள் 3 முதல் 4 வாரப் பயிரான பின்னர் அல்லது சமார் 10 அங்குல உயரத்துக்கு வளர்ந்த பின்னர்தான் வெளியான இடத்தில் பிடுங்கி நடவேண்டும். நடவதற்கு முன்னர் கன்றுகளின் தலைப்புகளை முறித்துவிட்டு 2 அடி இடைவெளியுள்ள வரிசைகளில் 1 அடி தூரத்துக்கு ஒன்றாக நடவேண்டும்.

பயிர்கள் போதியளவு வளர்ந்து நிற்பதற்கு ஒரு ஆதாவு தேவைப்படும்போது ஒவ்வொரு பயிருக்கும் சமீபத்தில் 4 அடி நீளமுள்ள ஒரு கம்பை ஊன்றி அப்பயிரைக் கம்போடு சேர்த்து படம் 24 ல் காட்டப்பட்டிருப்பதுபோல் கட்டிவிட வேண்டும்.

தாய்ச் செடியில் பக்கவாட்டில் முனைகள் தென்பட்டதும் அவற்றைக் கிளிரி எறிந்து விடவேண்டும். சிகௌகள் விடுவதைத் தடுத்து ஒரே தணிமராக வளரச் செய்தால் பெரிய நல்ல காய்கள் காய்க்கும்.

காய்பறித்தல்.

பயிர்கள் சுமார் 2½ அல்லது 3 மாத காலப் பயிராகும்போது காய்கள் பறிக்க ஆரம்பிக்கலாம். சுமார் 2 மாதங்களுக்குத் தொடர்ந்து காய்கள் பறிக்கலாம். ஒவ்வொரு செடியிலும் சுமார் 2 ரூத்தல் காய்கள் காஷ்க் வேண்டும்.



படம் 24.—ஒரு தக்காவிசெடி கம்புடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது.
சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது.


காட்டில் போஷினைச்சுத்து அதிக முனை. அதிலுள்ள மஞ்சள் பதார்த்தம் ("கலோ மண்" எனப்படுவது) உடமில் ஒரு முங்கிய விட்டமினாக மாறுகிறது. காட் முங்கியமாக குழந்தைகளுக்கு நல்வது.

பருவகாலமும் நிலத்தின் தண்ணையும்.

காட் பயிரிழவதற்கு ஈரப்பிரதேசமும் வரண்ட பிரதேசமும் தகுதியுடையனவாகும். ஆனால் 3,000 அடி முதல் 5,000 அடி வரை உயரமான பகுதிகளில் நல்ல பலன் கிடைக்கும்.

இனங்கள்.

காட்டில் பல இனங்கள் உண்டு. அவற்றின் கிழங்குகள் பருமனிலும், தீற்றிலும் தன்னையிலிரும் வெறுப்பட்டிருக்கும். காட் வினதகள் மாவும் பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டனவு.



படம் 25.—காட் பயிரிப்பப்பட்டிருக்கும் மேடைகள்.

8 அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில் 6

அங்குலத்துக்கு ஒன்றுக் கந்தப்பட்டிருக்கின்றன.

நடைக்குழந்தை.

காட் பயிரிழவதற்கு ஆழம் மான். இறக்கமில்லாத நிலம் வேண்டும். இந்த நிலம் முந்திய பயிர்க் கெய்கைக்காக நன்கு பசுகை போடப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது முதல் 3 மாதங்களுக்கு முன்னர் நன்கு பசுகை போட்டுப் பண்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்துக்கு மரச் சாம்பல் போட்டு சாத நியப்பட்டவான மிருதுவாக விடிடவேண்டும்.

வினதகள் ஜதாக விழுவதற்காக குருமனிலுடன் கௌந்தி கீடு அங்குல இடைவெளியுமன்ன வரிசைகளில் வினதக்கப்பட வேண்டும். அதன்பின்னர் மிருதுவான மன்னால் மூடி நன்றாக அழுகிவிட வேண்டும். 12 முதல் 18 இனங்களில் வினதகள் மூன்கிக்கும்.

செங்கைப்பள்ளுதல்.

ஆரம்பகாலத்தில் சிறு பயிர்கள் மிகவும் மெதுவாக வளருவதாலும் புற்களாக அதன் வளர்ச்சி தடைப்படுமாக்கயாலும் புல் முளைக்காமல் தடுப்பதில் விசேஷ கவனம் செலுத்த வேண்டும். பயிர்கள் கூடார் 4 அங்குல உயர்ந்தத்தும் முதலில் இரண்டு அங்குலத்துக்கு ஒன்று வீதமாகவும் மின்னர் 4 அங்குலத்துக்கு ஒன்று வீதமாகவும் விட்டு விட்டு மற்றப் பயிர்களைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். இவ்விதம் பிடுங்கி எடுக்கப்படும் பயிர்களை வேறு வரிசைகளில் நடுவதற்கு உபயோகிக்கலாம். காட் கிழங்கு விழை ஆரம்பிக்கும்போது 6 அங்குலத்துக்கு ஒரு பயிர் விதம் நித்தவிட்டு மற்றப் பயிர்களைப் பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்விதம் பிடுங்கப்படும் கிழங்குகளை சமையத்துக்கு உபயோகிக்கலாம்.

நிலத்தை எப்பொழுதும் சின்டிக் கீஸ் பிடுங்கி விடவேண்டும்.

கிழங்கு கண்டுதல்.

முந்தி விளையும் இளங்கள் 3 முதல் 4 மாதங்களிலும் மின்தி விளையும் இளங்கள் 4 முதல் 6 மாதங்களிலும் சின்டப்படலாம். அரைவாசி விளைந்து இளம்பருவத்தை விருக்கும்போது சின்டி எடுக்கும் கிழங்குகள்தான்' ரெந்தலை. கிழங்குகளை பிசப் பெரிதாக விளையவிட்டால் உருசி குனரும்.

6. பீற்.

பீற் கிழங்கில் கிறிதளவு பிசிதங்களும் கரி நிரங்ககளும் உண்டு. அதில் கணிச உப்புகளும் விட்டப்பினிகளும் கூடக்கொண்டும் உண்டு.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

பீற் கிழங்கு எல்லா இடத்திலும் வளரும். மூன்று 3,000 அடிக்கு மேல் உயரமான பிரதேசத்தில் மிக நன்றாக வளரும்.

இளங்கள்.

வெளி நாடுகளிலிருந்து வரும் இதன் விதைகளில் முக்கியமாக இரு இளங்களே பயிரிடுத்தஞ்சுத் தகுதியானவை.

நடுகைமுறை.

பீற் கிழங்கு பயிரிடுவதற்கு கமார் இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் நிலத்தை நன்றாக சின்டி பச்சை போடவேண்டும். புதிதாகப் பச்சைபோட்டு பண்படுத்திய நிலத்தில் நட்டால் கிழங்குகள் நன்றாக விளையாட்டார்.

விதைகளை ஒரு அங்குல ஆழத்தில் 12 அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில் 6 அங்குல இடைவெளிலிட்டு விதைக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் 3 முதல் 4 விதைகள் விதைக்கலாம். ஒரு கூரிய கம்பினால் சிறு தவாரங்கள் செய்து அவற்றில் நல்ல மண்ணைப்போட்டு நிறப்பி அதன் பின்னர் விதைவளைப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும். கமார் I அவன்ஸ் விதை 100 அடி நீளமான ஒரு வரிசையில் விதைப்ப தற்குப்போதும்.

செய்கை பண்ணுதல் :

பயிர்கள் கமார் 3 அங்குல உயரத்தக்கு வளர்ந்ததும் ஒவ்வொரு இடத்திலும் நல்ல செழிப்பான பயிரை நிற்கவிட்டு மற்றுப் பயிர்களைப் பிடுங்கி ஏடுத்துவிட வேண்டும். பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மண்ணை அடிக்கடி சின்டி விட வேண்டும்.

கிழங்கு எடுத்தல்.

10-14 வாரங்களுக்குள் கிழங்கு சின்டி எடுப்பதற்குத் தயாராகவிடுக. கிழங்கைக் கின்டி எடுக்கும்போது அதன் தொலில் காயம் உண்டுபண்ணிவிடாதபடி ஜாக்கிரஹதயாக இருக்கவேண்டும். காயம் ஏற்பட்டால் அவற்றின் நிறம் கெட்டுவிடும். நிற வேறுபாட்டைந்தன்ன் எல்லா இலைகளையும் அப்பற்பட்டது மற்ற இலைகளை கமார் 3 அங்குல உயரத்தில் வெட்டிவிட்டு தேவைப்படும்போது உபயோகிப்பதற்கு கேழித்து வைத்துக் கொள்ளலாம்.

7. கொவா.

இது மிகவும் பிசப்பயமான மாக்கறிப் பதாரத்தம். இதில் கணிச உப்புகள் அதிக முன்னுடையது.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

வரண்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன வசதியைக்கொண்டு சில விதத்தைக் கோவா இனங்களை ஓரளவு வெற்றிகரமாகப் பயிரிட முடியுமெனிலும் 5,000 அடிக்கு மேல் உயரமான பிரதேசத்தில்தான் இது செழித்து வளரும். தன்னீர் அற்ற அல்லது நீர்ப்பாய்ச்சு முடியுமானால் வருடம் பூராவும் கோவா பயிர் செய்யலாம்.

இனங்கள்.

இலங்கையில் இரு இனங்கள் பயிரிடப்படுகின்றன. அவையாவன (1) விதத்தைக்கோவா, இது வெளி நாடுகளிலிருந்து வரும் விதத்தைக் கொண்டு பயிரிடப்படுகிறது; (2) முனைக் கோவா, இது நீண்டகாலமாக உள்நாட்டுல் பயிர் செய்யப்பட்டுவரும் இனமாகும். தலைப்பு வெட்டிய கோவாவின் அடித்தன்டில் முனைக்கும் முனைகளைக்கொண்டு இது பயிர் செய்யப்படுகிறது.

விதத்தைக் கோவாவின் முட்டை சிறிதாக ஆனால் இறுக்கமாகவும் கனமாகவும் இருக்கும். தூாதிரஷ்ட வசமாக இது ஒரு வித நோயினால் பாதிக்கப்படக் கூடியதாயிருக்கிறது. முனைக்கோவாவின் முட்டை மிகப் பெரிதாகவும் இறுக்கமில்லாமலும் இருக்கும். முந்திய இனத்தைவிட இந்த இனங்கோவா உருசியில் மிக மட்டமாக இருக்கும். ஆனால் நோயினால் பாதிக்கப்படுவதில்லை.

நடுஞ்செலுக்குமுறை.

விதத்தைக் கோவா இனங்களின் விதத்தை ஒரு நாற்று மேடையில் சமார் $\frac{1}{2}$ அங்குல ஆழத்தில் 2 அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில் விதத்தைக் கோவா வேண்டும். கன்றுகள் நான்கு இலைகள் வரப்பெற்றதும் அவற்றைப் பிடுகிப் பாத்திகளில் 4 அங்குல இடைவெளியிட்டு நடவேண்டும். அவை 4 முதல் 5 அங்குல உயரத்துக்கு வளர்ந்ததும் 2 அடி இடைவெளியுள்ள வரிசைகளில் 18 அங்குல தூரத்துக்கு ஒன்றாகப் பிடுகிப் நடவேண்டும்.

முனைக் கோவா இனங்கள் விதயத்தில் முட்டை வெட்டப்பட்ட பின்னர் அடித்தன்டில் முனைக்கும் முனைகளை அவை சமார் 2 அங்குல நீண்டங்களானவாக இருக்கும்போது வெட்டி எடுத்து பாத்திகளில் 5 அங்குல தூரத்துக்கு ஒன்றாக நடவேண்டும். அவை 5 அங்குல உயரத்துக்கு வளர்ந்ததும் 3 அடி இடைவெளியுள்ள வரிசைகளில் 2 $\frac{1}{2}$ அடி தூரத்துக்கு ஒன்றாகப் பிடுகிப் நடவேண்டும்.

செய்கைபண்ணாலும் தால்.

பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள மன்னை அடிக்கடி சின்டி இளக்கிவிட வேண்டும். நிலத்தின் மேற்பாப்புக்கு ஒரு சதுரயாருக்கு 2 அவுண்மை வீதம் ஒரு உரக்கலவை போட்டால் நல்ல இறுக்கமான முட்டைகள் விளையும்.

வெட்டுதல்.

ஒவ்வொரு முட்டையும் நன்கு வினைந்ததும் அதன் அடித்தன்டிலிருந்து ஒரு கூரிய கத்தியால் வெட்டி எடுக்கப்படவேண்டும்.

8. சாம்பஸ் வாழை.

சாம்பஸ் வாழைக்காய் ஒரு நல்ல மரக்கறிப் பதரர்த்தம். அதில் கரிநீரகைகள் அதிகம் உண்டு. கனிச உப்புகளும் விட்டபின்கனம் நியாயமான அளவு இருக்கின்றன.

நடைக்குமுறை.

3 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள சிடங்குகளைத் தோண்டி அவற்றில் நல்ல மேல் மன்னாலூம் கூட்டப்பொடு சாம்பலும் கலந்து போட்டு நிராப்பி மேலே சிறு திட்ட உண்டுபன்னை வேண்டும்.

இந்தக் கிடங்குகள் ஒன்றி விருந்து ஒன்று 8 அடி தூரத்திலிருக்க வேண்டும். நோயில்லாத வாழைகளை விருந்து நல்ல செழிப்பான சிழங்கு உள்ள மட்டங்களைத் தெரிந்தெடுக்க வேண்டும்.

வாள் போன்ற அல்லது ஒடுக்கமான இலைகள் உள்ள மட்டங்கள் (படம் 26, இல. 1) அகலமான இலைகளையுடைய மட்டங்களை (படம் 26, இல. 2) க்காட்டிலும் சிறந்தனவாகும்.

செய்கைபண்ணாலும்.

வாழைகள் நிலைத்ததும் ஒரு அடியில் இரண்டுக்கு அதிகமான மட்டங்கள் வெடித்துக் கிடக்கப்பாது. மேற்கொண்டு மட்டங்கள் வெடித்ததால் அவ்வப்போது அவற்றை அகற்றி விட வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு தடவை ஒவ்வொரு வாழை அடிக்கும் கூட்டப்போட வேண்டும். (ஒரு அடிக்கு 4 கடை 80 ரூத்தல்).

குலீவெட்டுதேல்.

வாழை நட்டு 9 முதல் 12 மாதங்களில் முதலாவது குலை போடும். அதை வெட்டி எடுத்ததும் தாய் மாம் வெட்டி வீழ்த்தப்படு விடவேண்டும். அப்படிச் செய்தால்தான் மட்டங்கள் துரிதமாக வளரும். பெரிய மட்டம் தாய் வாழையின் இடத்திற்கு வந்து விடும். அத்துடன் இரண்டு மட்டங்களை வரளவிட வேண்டும். இந்த மட்டங்கள் ஒவ்வொன்றும் குலைபோட 12 முதல் 16 மாதங்கள் பிடிக்கும். ஆகவே ஒரு வருடத்தில் ஒவ்வொரு வாழை அடியிலுமிருந்து இரண்டு குலைகளை எதிர்பார்க்கலாம். சுமார் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு வாழை அடியிலும் திருப்திகரமாகக் குலைகள் தரும். அதன் பின்னர் வாழைகளை வேரோடு பிடிந்திவிட வேண்டும்.


காய்கள் நன்றாக முற்றியபின்னரே குலைகளை வெட்டவேண்டும். எந்த வாழையிலும் நோயின் அறிகுறி காணப்பட்டால் அந்த அடியை அப்படியே அப்புறப்படுத்திவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் மற்ற வாழைகளுக்கும் அந்நோய் தொற்றிவிடும்.

அத்தியாயம் 13.

பழவர்க்கங்கள்.

1. பய்யாளி.

பப்பாளிப் பழத்தில் கொஞ்சம் கரிநீரைக்கள் உண்டு. கரோஷனும் விட்டமின் “ இ ” யும் அதில் நிறைய உண்டு.



வீட்டுத் தோட்டங்களில் உண்டுபண்ணுவதற்குப் பப்பாளி மிகவும் உபயோகமான தாகும்.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

சரபயிரதேசத்தில் வரட்சிக்காலமல்லாத எக்காலத்திலும் இதை நட்டு உண்டுபண்ணலாம். வரண்ட பிரதேசத்தில் நீழல் உள்ள இடத்தில் இதை நீர்பாய்க்கி வளர்க்க வேண்டும். பப்பாளி சமார் 2,000 அடிவரை உயரமுள்ள இடத்தில் நன்றாக உண்டாகும் தன்னீர் தங்கி நிறுகாத நிலத்தில் இதை உண்டுபண்ண வேண்டும்.

இளங்கள்.

நீண்ட காய்களும் உருண்டைக் காய்களும் காய்க்கும் இளங்களும், பெரிய காய்களும் சிறிய காய்களும் காய்க்கும் இளங்களும் பப்பாளியில் உண்டு.

நடுகைமுறை.



படம் 27.

பப்பாளிக் கன்று.

வினதகளை நன்கு கணிந்த பழங்களிலிருந்து தெரிந்தெடுத்துக் கழுவி மேற்தோலை அப்பறப்படுத்திவிட்டு உடனே வினதக்கலாம் அவ்வது நிழலில் காயவைத்துப் பின்னர் வினதக் கலாம். பப்பாளி வினதயை சுட்டிகளில் அல்லது பெட்டிகளில் சமார் $\frac{1}{2}$ அங்குல சூழ்த்தில் வினதக்க வேண்டும். வினதகள் 3 முதல் 4 வாரங்களில் முனைக்கும். முனைகள் மேலே தெரிந்தும் அவற்றைப் பிடியில் ஒரு மேடையில் 6 அங்குல இடை வெளிவிட்டு நடவேண்டும். மேடையில் சமார் ஒரு மாத காலத்துக்கு நின்ற மின்னர் ஒவ்வொரு கண்ணிலும் வேர்களைக் கற்றியுள்ள மணத்தே அவற்றைப் பெயர்த்த எடுத்து 2 அடி அகலமும் 2 அடி ஆழமுமுள்ள நன்கு பச்சை போட்டபட்ட சிடங்குகளில் நடவேண்டும். இக்கிடங்குகள் ஒன்றிலிருந்து ஒன்று 8 அடி தூரத்திலிருக்க வேண்டும். ஒவ்வொரு சிடங்கிலும் நாள்கு கன்றுகளை நடவேண்டும்.

செய்கைபண்ணுதல்.

பப்பாளி மாங்கள் புஷ்டிக்க ஆரம்பித்ததும் ஆண்மரங்களை அழித்துவிட்டு ஒவ்வொரு இடங்கிலும் மிகச் சிறந்த பெண்மாம் ஒன்றை மட்டுமே நிற்கவிட வேண்டும்.

அளி பறித்தல்.

6 முதல் 10 மாதங்களில் மாங்கள் காய்க்க ஆரம்பிக்கும். நெருக்கமாகக் காய்காய்க்கும் மாங்களாயிருந்தால் காய்கள் இடைஞ்சலின்றி நன்கு பருப்பதற்குப் போதிய இடம் இருக்கக் கூடியதாக சில காய்களைப் பறித்துவிட வேண்டும்.

2. பாஷன் பழம்.

பாஷன் பழத்தில் கரிநீரகைகள் அதிகமுண்டு. நியாயமான அளவு கனிச உப்புகளும் விட்டபின் “சி” ஏம் இருக்கின்றன.



படம் 28.—கொடியுடன் கூடிய ஒரு பாஷன் பழம்.

பருவகாலமும் நிலத்தின் தன்மையும்.

மஞ்சள் நீற் இளம் (படம் 28) பள்ளப்பிரதேச சாப்பிராந்தியங்களிலும் ஜதாவரண இனம் மேட்டுப் பிரதேசத்திலும் உண்டாகும்.

நடுங்கமுறை

விதைகளையாவது பதியங்களையாவது நடலாம். விதைகளை உபயோகிப்பதாயிருந்தால் அவற்றை முதலில் பெட்டிகளில் அல்லது சட்டிகளில் அல்லது பாத்திகளில் விதைக்க வேண்டும். கன்றுகள் 6 முதல் 8 வார்ப் பயிரானதும் அவற்றைப் பிடுங்கி நல்ல மேல் மண்ணும் கூட்டுரவும் சாம்பலும் கலந்து போட்டு நீரப்பெட்ட 1½ அடி அகலமும் 1½ அடி ஆழமும் உள்ள சிடங்குகளில் நடவேண்டும். இக்கிடங்குள் கம்பி வேலை அல்லது பந்தல் ஓரமாக 15 அடி தூரத்துக்கு ஒன்றாக இருக்கவேண்டும். செடிகள் கொடிசிடலூரம்பித்ததும் அவற்றைப் படருவதற்குப் பிடித்துவிட வேண்டும்.

செய்கைபண்ணுதல்.



புதிதாக முனைக்கும் சினைகளில் மட்டுமே காய்க்கன் காய்க்குமாகையால் ஒவ்வொரு பருவகாலத்திலும் காய்கள் பறிக்கப்பட்டபின்னர் பக்க வாட்டில் செல்லும் கொடிகளைத் தாய்க்கொடியிலிருந்து 2 அல்லது 3 கணுக்களுக்குச் சூழிடையில் ஒழுங்காக வெட்டிவிடுவேண்டும். அப்படிச் செய்தால் சினைகள் புதிதாக முனைக்கும். பழைய கொடிகளை மழையில்லாதபொழுது வெட்டக் கூடாது.

கனிபறித்தல்.

கொடிகள் இரண்டாவது வருடத்தில் காய்க்க ஆரம் பித்து 5 வது வருடம் வரை கணிதரும். 5 வது வருடத்தில் மீண்டும் நடுதல் வேண்டும். ஒரு வருடத்தில் இரண்டு தடவை காய்கள் காய்க்கும். 20

படம் 29.—பிழேங்கி நடுவதற்குத் தடவை காய்கள் காய்க்கும் தகுதியான பாஷன் பழக்கன்று விருந்து சுமார் 100 காய்கள் பெறலாம்.

3. வாழை.

வாழைப்பழம் எல்லா வகுப்பு மக்களும் தமது ஆகாரத்தில் சேர்த்துக்கொள்ளும் பழங்களில் பிரதானமாகும். இது வருடம் முழுவதும் கிடைக்கும்.

இனங்கள்.

வாழையில் அனேக இனங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பின்வருவனா:— கப்பல், கவந்தல், மருத்துவ, இதரை, கதலி, யானை.

சாம்பல் வாழையைப்போலும் இதையும் பயிரிடு குளைகள் வெட்டலாம். ஆனால் பழம் உருசியாயிருப்பதற்காக குளைகள் நன்கு முற்றும்வரை வாழையிலேயே இருக்க வேண்டும்.

மிகச் சிறந்த இனங்களான—கப்பலும், கவந்தலும் தூதிரங்கடலஸமாக வெளு இலகுவில் நோய் பீடிக்கக்கூடியனவாயிருப்பதால் அவற்றை நட்டு உண்டாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தேசிய உணவு உற்பத்தி இயக்கப்

பிரசுரங்கள்.

வெளிவந்திருப்பது :

யுத்த கால உணவு—என்ன உண்ண வேண்டும்?

ஏன் உண்ண வேண்டும்?

வெளிவரவிருப்பதை :

உங்கள் உணவு—

யுத்த கால உணவு—நெல் விளைவைப்

பெருக்கும் விதம்

யுத்த கால உணவு—வயல்களில் பயிரிட

வேண்டியவை

இலவசப் பிரதிகளுக்கு எழுதவும்.—

பொதுஜனப் பாதுகாப்புப் பகுதி—தேசிய உணவு உற்பத்தி இயக்கம்,
துபால் பெட்டி 527,
கொழும்பு.



தேச ய உலகவு உறுப்பில் சியநிலம்
புராணங்கள் பாடுகளாயில் பகுதி வரவிடு